



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series
an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்காரை

கட்டாஸ் திலை,

வட்வக்ரிந்தாம்

திலை - உலகு.



திலைப்பகுதி.

கட்டாஸ் திலை பகுதி கட்டாஸ் திலை.

திலை கட்டாஸ் திலை.

கட்டாஸ் திலை திலை திலை திலை.

கட்டாஸ் திலை திலை.

கட்டாஸ் திலை.

சிவமயம்.

விவேகசிந்தாயணி மூலமும்



அதற்கிணக்க,
சிலவித்துவான்களால் இயற்றிய
பொழிப்புரையும்,



ம. அ. ஸீ.

மாணிக்கமுதலியர் ரவர்களால்.

சென்னை,

வித்துவிரோங்மணி விலாச அச்சக்கடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

1914.

ஓ. 28, கும்பமணிப் பூதலி தெருவு.

கிலமயம்

விவேகசிந்தாமணி மூலமூம்-உரையும்.

நடவடிக்கை.

கோரிசெய்வன் பா.

அவ்வில்லேபோம் வால்வினைபோ மண்ணொகவிந்றித் பிரத்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்-கல்ல
குணமதிக மாமகுளைக் கோபுரத்துன் வீற்றிருக்குக்
கணபதியைக் கூடதொழுத்துக் கால்.

(இதன்போருள்.) நிருவருளைக் கோபாத்துள்
அழுந்தாளப்பெற்ற விகாயக்டவுளை (பக்தியோ
டு) வணங்கிக் காங்கனால் அஞ்சலிலையில், சங்க
துங்பகாத்துடிகிங்கும். வளிய அணங்காலஸ்ஸேஷாலட.
யுமொழியும், இம்மையிற் குபவசிற்றிற் கஞ்சத்தரித்
துப் பேறக்கூத்துக்கு சௌமாப் கிள்ற இராங்தாலிய
வீணபுமக்கும், இப்பிறப்பில் தீதப்பாட்ட ஆகாமிய
வினைக்கும் போகும் எ-று. (ஏ)

அறாசெந்தயாளியை விருத்தம்.

ஆபத்துக் குதவாப்பினை யரும்பகிக் குதவா வணங்க
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்தீரயறியாப் பெண்டர்
கோபத்தையடக்காகேக்குங்குமொழி கொண்டாக்கிடக்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயணில்லை யெழுக் தானே.

(இ-ள்.) ஆபத்துக்கு உதவாப்பீனையும், ஆரிய
பகிக்கு உதவாத அண்ணமுப், சூகவெப்பத்தைத்துக்கீ
க்காததுதன்னீரும், வதுமையறியாமல், அதிகசெலவு
கொய்யுமைனையியும் கோபத்தைத்தனிக்காத ஆரசு
ஆம், ஆகிரியன் உபதேசித்த மொழிகளைக் கொள்
ாக்காதமாக்கலும், பாவங்களைத் தீர்க்காத தீர்த்த
ங்கரும் ஆகிய இங்கேழினுதூம்பயணில்லை. எ-று ()

பின்னே தான்யாதின்மூத்தாற்பிதாவின்கொற் புத்திரோ
வன்வின் த்துழவாள்மூத்தாற்காவவினைக்கருதிப்பாரான் (ஒ)
தென்னால்வித்தைக் க்குறுந் தெலுக்குருவுவத்தேதான்
ஏன்னகோய்பினீகங்க்கா நூலகர்பண்டத்தைரத்தேதார்.

(இ-ன்) கௌமந்தரும் வயதுருமூதிர்த்து கூ. நாதை
கொற்புத்திரோர்கள். மதுமலர்க்கூர்த்தில்லுகைய
மனீனவியரும் முதிர்க்குடின் சுங்க அவர்களை .. திக்க
மாட்டார்கள். பானுக்கர்களும்தெனிஸ்து குற்றமந
க்கல்வியைக் கற்றுக்கொண்டுகின் ஆசிரியரைத்தே
டார்கள், இக் குதிர்க்குடின் உலகத்தினரும் வயது
வரைத் தேடார்கள் அன்றவாறு. (ஒ)

குக்கணைப் பிழ்ந்து காலிக் கண்டினி வண்டத்து வயத்து
யிக்கதோர் மஞ்சன் பூசியிகு மணஞ் செய்தா ஹுக்கான்
அங்குலம் வேற்தாமோ வதினிடம் புலுகுண்டாமோ
குக்கனே குக்கன்வாற் குவக்தனிற் பெரிய தாமோ.

(இ-ன்) புலுகுப்பூஜை (வசிக்கத்தக்க) கட்டினில்
நாயைப்பிழத்து அண்டத் துவைக்கு மேங்கமயன்
மஞ்சன் மூதலியவைகள்பூசி அகிக வாசனை யூட்டி
அனும் அதுஜா திரிவில் வெளுகுமீய? அநினிடம் புலு
குண்டாமோ? நாப்காபுக்குமல்ல: எவ்வநிபெரிய ஜா
கியாகுமோ? (ஆகா) கா-று. (ஒ)

ஒப்பு க்கலுக மலர்க்கே புபசரித் துண்ணமபேசி
உப்பி வர்க்க நிட்டாறு மூண்படே யமுந் த மாகும்
மூப்பழ மொடுபா வன்கம் மூக்கு குதித்திவர ராயின்
கப்பிய பகலி கேட்டு கடும்பஸி யானுக் கானே.

(இ-ன்.) பாலகும்புப்பத்தக்க மூகமலர்க்கிரோயாடு
உபசாரங்கிசுப்பது உண்ணமாயான பொழுதினைப்பேசி,
உப்பிஸ்லாக்கூழைமுவார்த்தா நூம் (அது) உண்பவர்க்கு
அ அமிர்தமேயும் மா, பல்ள, வாழை மூதலிப் மூப்
பழவர்க்கஞ்சோடு உயர்க்க அன்னத்தை அன்றி
வை முகக் குத்த ஒருவர்க்கிடுவாராகில், அவை

விவேகசிந்தாபணி

யுண்பவர்க்கு உள்ளபசியினும், மிகுபசியையுண்டா
க்குமல்லாமல் தனிக்காது. எ-று (ஈ)

கதிர் பெறுசெங்கல்லாடக்கார்க்குலங் கண்ணுசென்ற[தே
கொதிதிரைக்கடலிற்கெய்யுங் கொன்றைபோற்குவயயத்
மதிதனம்படைத்தபேர்கள் வாழ்வேர் முகத்தைப்பாரா
திதியிகப் படைத்தோர்க்கிவார்த்தையில் சுக்கியமாட்டார்.

(இ-ன்) மோக்கூட்டங்கள் சிவந்தநெற்பயிர்கள்
கிரின்றிவாடக்கண்டிப், அங்குகிர்பொழியாது அலை
கள்வீசாகின்ற சமுத்திரத்திலிடத்து பெய்யுந்தன்
மைபோல், உலகத்தில்மதிக்கத்தக்கதனாம் படைத்த
வர்கள் அதிக திதியுடையவர்க் கேவரல்லால் நிலையி
லாது வாழ்வேர்முகங்கண்டுகொடுக்கார்கள் எ-று.

ஆவிலை பூஙுங் காபு மனிதரு பழமு முண்டேல்
ஶாலகே பட்டி யெல்லாம் தன்குடி யென்றே வாழும்
வாலிபர் வகது தேடி வக்திப்பார் கோடி கோடி
ஆவிலை யாதிபோனு வங்குவக் கிருப்பா ருண்டோ.

(இ-ன்) ஆவனிருட்சத்திலிடத்து நிலை, பூ, காப்,
இனிமைகரும்பழும் முதலியனவசனிருங்கால், மிகு
தியாகப் பலபட்சிகஞ்சமதமது இருங்கிடம்போல்கூ
ஷவாழும் இனிமுதலியனவகிச்சி மாய்பட்டுகிற்கில்,
ஒருபட்சியும்கோ, அத்போல மிகுந்தசெல்வமிரு
க்கில் அனாவிறந்தவர்கள் வந்துகூடி வந்தனாம் செய்
வர்கள் செல்வமில்லையென் ஒருவருங்கூடார்கள். ()

அறுசீரடி யர்சிரிய விருத்தம்.

போருட்பரலை விரும்புவர்கள் காமப்பா விடைழுத்திப்
புரன்வர் இரத்தி
யருட்பரலா மறப்பாலைக் கனவிலுமே விரும்பார்க
ங்நிவொன் நில்வார்
குருப்பாலக் கடங்கள்பால் வேதியர்பாற் புரவலாபாற்
கொடுக்கக் கோரார்
செருப்பாலே யதிப்பவர்க்கு விருப்பாலே கோடி
செம்பொன் சேவித்தீவார்.

(இ-ன்.) செல்வத்தினிடத்தே அதிக விருப்பங்கள் பலவர்கள், காமத்தினிடத்தை மூழ்கிப் பூர்வ யார்கள் அக்குவராயிய செல்வத்தைத் தற்கும் குறுமத் தொகை கணவிலும் விருட்பாக்கள், கோஞ்சமூம் அறிவில் விவரத்தொராய், ஆசாரியரிடத்தும், கடவுளிடத்தும், அந்துணர்களிடத்தும், அங்கர்களிடத்தும், குறுபொருளும் கொடுக்கக்கூடியர்கள், கோடி செட்டிப்பான் குறித்தும் தன்னைப்பூர்க்கட்டுத்தையாற்றி விப்பவர்களே கீழைச் சொல்ல வாதத்தை நீட்டியது கொடிப்பார்கள். ()

C 2000

தண்டாமலையில் ஜூடன்பிறக்குக் காண்டே ஜூகரா மன்னேகம் வாண்டோகாவத்தின்டெயிருக்கு வர்த்தேகமலம் துவுன் ஜூம் பண்டே பழகியிருக்காறு மறியரப்புல்லோர் கங்களைரக் கண்டேகளித் தயக்குறவாட்டுத் தம்மித்தசலப்பர் கந்தேகரே.

(இ-ன.) தவணையானது தன்னுடன்பிறக்கு வளர்க்கிறுக்கிறும் சுனிர்க்கக்காமலாயினுள்ள தேவை உண்ணைவறியாது காட்டிலிருக்க வண்டிகளோ வருது அந்தமதுவையுண்மீகளிக்கிறும் (அதுபோல) உக்கிரன் பழகியிருக்கவூட்கற்றிருத் துறையையொடு அறிவிலார் அறியார் கற்றல்கே அவிலர். எ-ஆ. (ஆ)

காலி விடுதலை.

வானூர் முடியுதனி வாலோயத் தாக்கமாக
தான்னாரு செறியெல்லத் தான்மூடி பிதற்றிடும்
நூனமூங்க கல்வியு எவ்விட்ட நூவ்கணும்
சுனருக்கு வைத்திடி விடர் தாகுமே.

(இ)-எ.) முன்னமே பிரதிர்க்கப்பட வகுக்கப்படவிடும் தகுதியாக ஒரு நூலாக விற்கப்பட்டது, வில்லக்காலம் கறித்து தெரிந்து வசிக்கிடுபடின்றி மஹாபில எண்களுக்கு நிய ஒருவரான சுதாக்கண்டு எண்ணைப்போல் ஒரு இருபடிம செய்துக்கிளான் எனக்காதா என்றால், குருங்குமினாக அதன் கண்ணடப் பறித்திரிக்க ததுபோல் கல்வி பிரதிக்காரத்து நூன்று எண்ணை அறி விளார்க்க குரைத்திடில்துன்பமேற்கண்டாகும். ஏ-ஆ.

விவேகிந்தாமணி

தலைவர் தலைவரைப் புகழ்தல்.

அறசிர் விருத்தம்.

வண்டி மொய்த் தனியை கூச்தல் மரணசுன் டாரஸ்ஸில் கெண்ணெயோடோத்துகண்ணுள்கிளிமொழி வாயிதூரல் கண்டு சர்க்கரையோ தேனே களியொடு கலக்த பாகோ அண்டர் மாருணியாக்கெல்லா மருதபெண்றவிக்கலாமே.

(இ-ஃ.) வண்டிடான் மொய்த்திருக்ததுபோன்றக் க்குத்தலையும் கய்கீரியாத்த கண்களையும், கிளிபொழி யோத்தசோல்லையும் உடையமனமத பெக்கிஷிமெ க்குலும் பெயுறையுடையப்போடு ஓன்றுவரின் வாயிதூரல், ஏற்கண்டோ, சர்க்கரையோ, தேனே, பழத் தெருக்குலத் பாலோ (அறிவேயும் ஆலிதூம்) தேவர் முங்கிவர்களுக் குல்லாம் அபிரதமென்று இதைக்க விட்ட. எ-று.

(ங)

அற்பகுதி நான்கைச் சார்த வாசரு மருத முன்னும் விற்பனை விலேக்கழுத்து இலுக்குமாச் சேர்வோர்வாழ்காச் சூப்புவி கண்ணி வென்ற யிலைகாத திடுங்கிளிப்போல் அற்பகைச் சேர்வோர் வரும்கூட நிதித்தாகு மய்மா. *

(இ-ஃ.) கற்பக்கிருட்சமதை அடித்த காகமும் அமுச்தமுன்னு : மிகுதியான அறிவுள்ள வேகத் தோக்கேர்க்கு எவ்வியாகும் வாழ்வன்றவர்கள், இவை கிருட்சத்தின் நான்யப்பர்த்து பழுக்கும் பழுக்கு மென்றுகாத்திருக்கு அபலமன்டாறு இளியைப்போல் அற்பகைச் சேர்க்கோருவகில் வாழ்வது அரிதினுமரிதாகும். எ-று.

எண்சிடத்தியாசிரிய விருத்தம்.

ஆகால விடத்தைப் பம்பா மாற்றையும் பெருக்
காந்தையு கம்பவாக்
கோவமா மத யானையைப் பம்பாக் கொஞ்சம்யேக்கைப்
புலியைப் பம்பாக்

* அம்மாவென்பது வியப்பிண்டசோல்.

ஈவனுஷ் விதை தணை எம்பவர்க் கண்ணச் சேட்டி
மறங்கூர எம்பவாகு
வேலை கட்டிய மாதணை எம்பினுத் தெருவிலின்று
கிளாங்கித் தமிழ்ப்போ.

(இ-எ.) ஜூனை வாண்டம், ஏதிர்ச்சங்காவர்த்தி,
அழுகைப்பெரியாட்டுப்போ, சீஞ்சுவாத்தகத்து ஜெஞ்சுகப்
புரி, சாஞ்சுவெங்கிலே தூதர்கள், சேட்டி, மறவர், இத்
யாத்தீபாக்கிலையும்கூட்டுத்தூது, கோஞ்சும் பாஞ்சுக
யணை (எம்பொண்டு) கட்டுவட்டுப் பெருஷல் கீஞ்சு
மயங்கித்தாசிப்பார்கள் எ-ஏ. (ஏ)

அதுசிர்விலூந்தம்

ஈங்கு வேண்டா மணைக்குத் தாங்கைதோ விரைவி தண்ணீர்
அங்க வைத்தெரவ் தூவிட்டா வழூங்கெப்பதீரீ கொஞ்சுநாக
ஒங்கல்வண்ணங்கீருபோட்டாத் குரியக்கரவர்த்தெவெகால்வா
தங்களி விரிவங்கை வெட்டா வீப்பதுத் தயங்குவதோ.

(இ-ஏ.) ஈங்குவேஷதும் கிளாங்கைத்து மணைக்குச்
குரியகூம், தண்ணீரும், தோ மாதாக்களைக் கிளைக்
கிறும் அத்தாமணைதையக் கொய்து வீட்டு அங்கீர
வதனை அழுகத்தீர்ப்பு வீட்டுத்தும், சாஞ்சுவீட்டு வீட்டுக்
குரியன் காய்க்குதெரவுவான் அதுபோலைத் தங்கள்
கிளைவிடுப்பெயர்க்குவர்கள் இவ்விதமாகுஞ்சுவார்
கள், எ-ஏ. (கஞ்)

ஈண்டீர் விலூந்தம்

ஈப்பவாலை யாலெவுத்துப் பெருக்கித் தீட்டு வெற்றுமிலை
வெறுத வெறுத நாணி யாமேர
பேங்காழுஞ் சுகிகாட்கைப் பெருக்கித் தங்கிப்
பெரியவீளக் கேற்கிக்கூத்தால் வீட்டாமேர
தாங்கார்த்த காத்தோர் சுகங்குடிக்கென் சாற்றிவிழு
ருதுத்த குணாங் தாங்க மாட்டான்
ஈவாஙை யீயவெங்கட்டா திக்குமியர் வெறூபிதப்பினுக்
கடவா மிகங்கிறப் பீப.

(இ-ன்.) நாயினது வாணி (எழுத்தாணி) இலக்க
ஙப்படி சிட்டித்தீட்டுத்து : எல்ல தமிழ் எழுத்து
க்களை எழுதுக்கருவிபாருா? பேய்கள்வாழுஞ் சுடு
காட்டைக்கூட்டித்தன்னி பெரிதாகேய விளக்கேத்தி
வைத்தாலும் வாசங்கேப்பதற்குரிய வீட்டாகுமா? தாய்
மொழித்தொடர்ச்சுகளைத்து ஏவ்விதமாக வரக்கூடும்
உலோபகுணத்தை விடாமாட்டான். இதைப்பவனா
யுஞ் கீசுக்கிவிட்டான் தாலுங்கொட்டான் இவன்
ஐஞ்மா, எழுதுவதை திறப்பித்தும் ஈனத்வமுடிந்த
கண்ணமுடியாரும். ஏ-று. (கஷ)

அதுசீஸ்விருத்தம்.

கைம்புவான்விடுவான்பொய்யே மேல்விடுக்கழுவான்பொ
யீயதம்பலக்கிஞ்பான்பொய்யே தாகிஞ்சுதனைப்பான்
மூலியங்கொடியக்கனாலு நாயிரஞ்சிக்கைபாணை (பொய்
யமிசுபேர்க்கொல்வா நாயினுக்கண்டயாவாக்கே:

(இ-ன்.) தியங்குவான் எழுவன் சீமல்விடுத்தழை
வாரன் (உத்தகானவன் பீட்டுவ) எத்திருத்தமுதனத்து
மூன்பான (உன்னு கேள்வ) இறப்பேனொன்பான
இவைபாமும்) பொய்யே, இவ்விதத்தாலங்கள்கைமந்த
பலகாவனாக கீழையுடைய, அம்பினாக கொடிஞ்சிசம்
கைகளைக் காட்டுத் தங்கீழையுள்ள மங்கையார நம்
வினகீப்புகளைக்காம்மல்லும் நாவினுங்கீழ்ப்
பட்டவீர யாவர் ஏ-று. (கஷ)

வண்டிரவிருத்தம்.

கைந்பத்தான் மங்கையருக் கழுதுங்குறுக் கேள்விவ்வா
வரசனை வைக்க பாதாக
நூற்புத்தி மக்கிலியர வரசுக்கீனாந் சொற்கொரு
கீழ்வளைக்காற் குலக்கு கீவும்
நூற்பத்தி கந்பித்தா வற்பர்க்கொர் கண்மை செய்யத்
தீவையுட வைக்குது செய்வார்
நூற்பாரோ மணக்கிலியுற் பெருமை தாழு மநியதவுங்
கோபத்தா வழிக்கு போமே.

ஷாலமுப்பு-நானையும்

(இ-எ.) உள்ளகயுக்கு காப்பதால் அழுது கு
ணங்கும், (கிவரவதிறை) விவாஹத் அசுதால் உள்ளு
பெழுதும். இராஜாங்கள் தூக்கு தநிபுத்தியுள்ள முக்
தீவிரவாசன் விகாதிபுக்காக்கும், மற்றுள்ளத்தூக்கு என்கு
புத்துவமீதிகான் ஒரு ஓங்கோணர், நன்காமுசப்பவர்
க்கு உடனே தீவையைபேப் பார்டிட்டு செப்பவர்,
ஒதில்லைக்கமான கிரியவர்களை பேச கூடினாலும் வகிக்கும்
குறையும் கொடுத்திருப்பு அருமையுருவியதாகச் சொல்லும்
சிவதக்குபோம். எ-ஆ.

அறசிரவிகுத்தம்.

நன்னுடன்பிரவரத் தம்பி தணப்பெருத் தாயார்தங்கு
அன்னி விடத்துக் கேஸு மகுங்கெர குக்கேயுகி பாகை
மக்களிய வேட்டுக் கங்கி மறுமீன் வாட்டி வாற்றுக்கூ
இன்ன காங்கரும் மாற மிகிகைத் தங்குத காதுமிதை.

(இ-எ.) உடன்புறவாக கடுகாதான், நன்னைப்
பிப்ருதாய்க்குதையார், மறப்ரூரிடத்திலுள்ள இசை
ஞம், பெருங்கிச்சூநுக்காண்ட வேலியாகா, கட்டி
பிழூதிவித்துக்குங்கல்மி, அயங்காமீனான்கோரி கூ
ஏயங்குங்கை இந்தத்துறவுகளுக்கு நக்காமாத்து
க்கு உதவமாட்டா, எ-ஆ.

நாரவிரகாருந்திருள்ள உறியது.

ஏன்சிரவிகுத்தம்.

ஒன்றாக்கு பிரகாரு பொல்லே கோர புண்ணவை
கூய்யாறு கூரவுக் கேட்டுக்கொ
திகுங்கு குமக்குடவை பொங்குத்து கோல்கூ
விச்சிமாழியைக் கேட்டபடி பிச்தாயாமிள்
பெருங்காங்கு மதுஙாங்கும் பெதுவைப் பொல்லே
பிச்சிமாழியர் கோ பிச்சுகல் வேண்டாமின்கூற
காங்காங்கு முப்பக்குமியர்கு பதினைந் தாலே
காங்காங்கு மா பிச்சிமென் காலியோங்கே.

(இ-எ.) ஆராவது ராகி-காங்கி, முந்மூவதுகாங்கு-
கிசங்காய், பாரிசங்காவது கட்டுத்திரம்-உத்திரம்

இருபத்தெட்டாவது வருடம், ஜெப, இருபத்தெடா அபதாவத ஆண்டு - மண்மத (கருத்து) கண்ணியே உண்செல்வாயைக்கோட்டீட்டு ஒருத்தும் சொல்லாம் கேட்டபடி கொடிப்பாஸால்புஜபம்பெறுவாய், கேளுபுகண்போழி சொல்லக்கூடாது மண்மத வேதனை வினியென்றால் சகிக்கழுத்தாக தூயானே. ஏ-ற.

ஒரு ஸ்திரீயின் முகத்தையும் கரத்தையும்
வியர்த்த கூறியது
எழுசிராத்யாசிரியவிருத்தம்.

தே ஜூகா வண்டு மதுதனை யுண்டு தியங்கியே
கிடக்குவதைக் கண்டு
தானாலைதச் சம்பு விள்கனி யென்று தடங்கவார
வெடுத்துமூன் பார்த்தான்
வானுத மதியம் கூத்துதென் ஏறண்ணிய மலர்க்காய்
குவியுமென் நஞ்சிப்
பேரானது வண்டோ பறக்கத்தோ பழக்கான் புதுமையோ
விது வெனப் புகன்றான்.

(இ-ன்-) தனைவுண்ணக் கக்க வண்டுகள் அந்தம்
துக்களோயுண்டு, மயங்கிக்கிடக்குத்தனைக்கான்ட ஒரு
பெண் அவதான வற்பழுமென்று ஜூகாரித்த தனது
கையாலெடுத்துப் பார்த்தான், அவ்வண்டு அவன்
முகத்தி னழுகால் ஆகாடத்தின் கண்ணுணவன் சந்தி
ரன் வந்ததுதன்றுக்கொது அகனுஸ்துவன் கரமாகிய
தாமணரமலர் மூடி க்கொள்ளுமென்று பயந்து பறக்க
தது இன்புதும்மங்கை, பறந்து போனது வண்டோ
பழமோ அல்ல கூயாதுப்புதுமையோவென்று சீயமு
ற்றுக்கொண்டுள். ஏ-ற.

ஊன்டிரவிருத்தம்.

ஒருதிய நூல்கள் ஸாதான் மூடனுகுக் கணக்கறிக்கு
பேசாதான் கசடனுகும்
ஒருதெழுழி லுயில் ஸாதான் முகடி யாகுமொன் அக்கு
முதவாகான் கோப்பனுகும்

மூலமுட்-உடையார்.

பெசியோர் கண்மூன் என்ற மரத்தைப் போலும்
பேசாம் விருப்பவனே பேயனுகும்
வரிவசொ வித்தழு வினாவன் புத்தனுகும் பசிப்பாறு க்
கிட்டுண்ணுன் பாவியாமே,

(இ-ன்) மநிக்கத்தக்க கல்லூரல்திருங்கிளக் கல்
வாதவனமூடன் அளவுறிக்குபோதவன் காடன்,
ஒருதொழி துபிஸ்ஸாதவன் ஏழ்த்தி, ஒன்றாக்கு மு
தவரதவன் சோம்பன், மரம்பீசல்வனங்காது அவ்
வுட்டமோர் முன்பாடுகின்று குகியா திருப்பவனே
பேபன் அவ்வின்றி அங்குபோற்காட்டி த்தழுவுகி
ன்றவன் புச்புகின்றவன், பசிபாளர்களுக்குக் கொ
டித்துண்ணுதவன் பாவி. எ-று. (20)

அதீர்விருத்தம்.

காஞ்சைருவதூணமவக்ராற் சுபைதனிர்ச்சல்லாறுமூம்
வெங்கைபோல்வீரக்குன் கும் விருத்தினர்க்காணாறுமூம்
பூங்கெஷதிமனையாட்கந்தும் புல்லாக்கினைக்கஞ்சிசய்யும்
தூங்கியலதிவுதுன்றி மூலகைவரசபழிக்குத்தானோ.

(இ-ங்.) பொறுப்பதற்கரிய தரித்திரம் ஒருவனு
க்கு வகுதல் சுபையிற்கெல்ல வெட்டமாடு, வெங்கைப்புல்போலுள்ள வீராழுங்குநூறும், விருத்தின
நைப் பார்க்கவும் வெட்கழுங்கடைம், புட்புக்கொடி
போன்ற இடையையுடைய தனமனைவிக்கும் பய
ப்படவேண்டியரும், அற்பர்களோடும் கூட்டுறவுண்டும்,
மீன்கீமலும்வளரத்தக்க அறிவுங்குறையும்,
உலகமெல்லாம் பழித்தற்கிடமுண்டாம் எ-று.(உக)

கவிவிருத்தம்.

அரும்பு கோணிட வதுமணைக் குன்றுமோ
கரும்பு கோணிட சட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடவி மரணைய வெங்களாம்
கரம்பு கோணிட ஞமதற்கென் தெய்வோம்.

(இ-ன்.) புத்தகரும்பு கோணவாயிருந்தாலும், அதின்மணம்குறையுமே? சுறையா, கரும்பு கோணவாயிருந்தாலும், வெல்லமும் பாகுங்கும், இரும்பு கோணவாயுள் பெரிய மதயானையும் இல்லாக்க வாம் தேக்கரம்புங்கோணி நிரியான திசை ஒரு வற்கெஞ்சில் நடவடிக்கையிலோம் எ-று. (१.२)

* வேசித்துதோழியை வினாவதல்.

அதுமிகுந்தம்.

ஆன்கொயேயென்யுதோழியாகத்தீணங்கர்க்குமாதே (எடும் உன்கொயேயாருண்ணமகேட்டபேறுகாதெரிக் குரைத்தல்வே என்கொயேயுணருவர்க் கெனக்குமோரின்பகல்கிப் பொன்கொயுக்கொத்துப்பாதப்போதினில்லீபுவைதனே.

(இ-ன்.) தீய்தீராதுக்காணியுள்ள பாங்கியாகியதரும்குண்முள்ளபிற்கு! உன்னிடத்தில் ஒரு கணமகேட்டுக்கிறேன்; அதைத் தெளிக்கு சொல்ல வேண்டும். அதாலத், என்னிடத்து ஏன்னிலைக்கும் பேனவுக்கன்னக்கு இங்பக்கத்துக்கிப்பதித்துப் போருணியுக்கொத்துங்காதுமல்லோன்ற காலில்லீம் கின்றூர்கள் யாதுகாரணம். எ-று. (१.३)

* பொம்மைப்பரைக்குத்துவிம் விப்போக்மரணமயுக்கிழைக் கொம்மைசேர்முலையினுளே கூறுகேற்றுக்குத்துக்கேண்மோ செம்கமயிலத்துக்கெப்பாதார் திருவியஞ்சிதநடவேண்டு கம்மையுக்கன்ஞஞ்சுது கான்முகன்பண்டத்தவாரே.

(இ-ன்.) பெறவிவகிப்பாதுத் துகிமமுதறுற்று, வளிமையுள்ளமன்மதனீயும் மயக்கச்செப்பும்வட்ட வழிவரவனால்கனத்தையுடையவனே ஒன்று சொல்லுகிறேன் கேட்பாயாக செல்லவயாக தருமான செப்பாதவர்கள்பொருள்களெல்லான்து திதறாதல்லட்டும் பொருட்டிடம்போன்ற வேதிபவரயும், கானீயும் குகாட்டிலையும், பிரம்மிசனன் பக்டப்புத்திருக்கிறான் பூவிரண்டு செய்யுடனும் ஒருஷதாடர்.

பொன்னெடுமீணியுண்டானாத் புலையதூங்கினைக்குதென்ற
நன்னையும்புகழுக்குதெகாண்ட சாதியின்மணமுஞ்செப்பார்
மன்னராயிருக்கபேர்கள் வகைக்கெட்டுப்போவாராயின்
பின்னையுமாகோவென்றபேசுவாரோசுவாரோ.

(இ-ன்.) பொருளும்புகழும் (ஒருவனுக்கு) உண்டானால் அவன் புலையதூங்கினும், தன் சுற்றத்தானை
ன்ற புகழுக்குதெகாண்ட உயர்க்க சாதியிலும் மணமுஞ்செப்பார்கள், அரசாராயிருக்கவரும் யாதொரு வழியுமின்றிக் கெட்டுப்போவாராவன் அவரையாகோவென்ற இகழுக்கிபேசுவார்கள். எ-று. (உடு)

வேச மேர்திய வேதியர்க் கோர்மண்டு
கிதி மன்னர் கெறியிலுக் கோர்மண்டு
மாதர் கற்புகட மக்கூயர்க் கோர்மண்டு
மாதமுன்ற மண்டுயெனப் பெய்யுமே.

(இ-ன்) வேதமீமாதுகீன்ற அந்தனாகுக்கு ஒரு
மண்டு, கிதிவழிதப்பாத அரசர்களுக்கு ஒரு மண்டு,
அழகியகற்றுத்திறக்கமங்காக்குக்கு ஒரு மண்டு, ஆக
ஒவ்வொருமாதத்திலும் மூன்றுமண்டு வருஷிக்கும்.

அரிசி விற்றிட மக்களர்க் கோர்மண்டு
கரிசை தப்பிய மன்னருக் கோர்மண்டு
புரு-னைக் கொன்ற பூகூவயர்க் கோர்மண்டு
யருட மூன்று மண்டுயெனப் பெய்யுமே.

(இ-ன்) தந்தாலம் அரிசி விற்பனைசெப்பின்ற ஓரமண்ணர்களுக்கு ஒருமண்டு, சியாய்தவறிப் ராசர்களுக்கு ஒருமண்டு, ஏனவணைக்கொல்லும் பெண்களுக்கு ஒரு மண்டுயாக ஒவ்வொருவருத்திலும் மூன்றுமண்டுபொழுதிகின்றன. எ-று. (உடு)

அதூர்விருத்தம்.

திருப்பதி ஸதியாப் பாதஞ் சிவன்டி வனங்காச் சென்னி
திருப்பவர்க் கியாக் கூகை வினியப்பாத் கோக் காது

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழுதைச் சொல்லத் தேவும் இலுப்பிடும் பாலென்டு : டி வெரிப்பினு பிள்ளைதானே.

(அ-ஏ.) ஆகவே பூர்மான் எழுந்தருளியிருக்கும் ஒவ்வொத்தத்திற்கு வகையே பிதியாதான் பாதமும், சில பெருமானு கடவுபாதத்தை வாங்காதான் தலையும், யாசிப்பவர்க்குக் கொடா அங்கைக்கும், இனினம் யான சொற்களைக் கேளாதான் சொனியும், தங்களை இரட்சிக்கிணரவர்கள்கண்களிலிருந்து ஜவகீமாமுகப்பார்த்தும்உயிர்கொடாதான்தேக்கமும், இருந்தும் பயன்னனை காட்டில்லைத்து எரித்தியினும் பயனில்லை. எ-று.

தன்ஜூட்டவிக் கொன்றீதால் தக்கடீரர் பலம் தாகும் மின்னியன் ஓவிக்கீந்தால் மெய்யிலை வீராதியாகும் மன்னிய ஆறவுக்கீந்தால் வருவது மயக்கமாகும் அங்கிய பரத்துக்கீந்தா வாருயிர்க் குதவியரமே.

(இ-ஏ.) தன் தேவந்துக்கு ஒர்க்காக்கிக்கிள் அசுறாகுத்தக்க பலருண்டாகும், மின்னைப் போல அங்கைப்பக்காட்டி மகாறாகும் இப்பல்புள்ள லேகைசாருக்குக் கொடுத்தால் தேவத்திற் பினியுண்டாகும், பொகுந்திய உறவினருக்குக்கொடுத்தால் மனமாக்குமே வருவதாகும், அங்கிபருக்குக் கொடுத்தால் சார்த உயிர்த்துகிறார்கும். எ-று, (ஏ-க)

பதினாற்குடிர்விருத்தம்.

படிவினப்பொழுதேவதத்திலும் பச்சகாலியைப்பலாம் பழிகமக்கென்றுமிற்கிடு பழையலீனையும்பலாகு கொடுமதக்குக்கெட்டாகவர்க்கிடு குஞ்சரத்தையும்பலாம் குதுங்கப்பேசிக்கைத்திடுக்கிற குயர்தம்மையுதம்பலாம் கைடவிலக்குமெழுதிலிட்டாகசர்தம்மையுதம்பலாகும் காக்கபேசல்லிப்பர்த்திடுக் குழிகாணியானக்கரும்ப கண்குதுசிபுமுகமிழுக்கியுக்கைக்கைத்திடுமாதர(ஆமே அம்பெருதுதுமேதம்பிபாலுதுமே கம்பிபாலுதுமேய்கா

கவி விடுதலை.

வாண்டிக் வரிகுக் கிடின் மதுவை யுன்டுகிற
தண்டமில் ரூபுகுக் கிடிந்த சுங்கங்க் கேர்க்கிடுகிற
குண்டினி விருக்கிடிந்த கோன்கன் பிருக்கிடும்
பெண்டிக் வரிகுக் கிடித் தெப்பிய சண்டையே.

(இ-ன.) வணக்கியிருந்தால் தேவையுண்டும், அழிபகலிற்குதால் அதைகட்டத்தினர் உறவுண்டும், குண்டுணரிக்கிருந்தால் கோள்களையிருந்தியுண்டும், பெண்கள் முசுகுவதற்கும்டாகும். ஏ-ஐ (ஈ.க)

அதை யடியாக கிடியா விருத்தம்.

கற்புகள் வாதர் கொங்கலை கவுரிமான் மயிரின் கட்டுற வெற்புற வேங்கலை விஞ்சிருவும் ரங்கை வெங்கு கார்த்தோக் அற்பர்தம் பொருஞ்ச டாரு மஹரவ ரிதக்த பின்னே பற்பலர் கொங்கலை ரித்தப் பாரினி ஸுண்ணம் தானே.

(இ-ஊ.) கற்புள்ள பெண்களின் முகை, கவர்மான் மயிர் முதி, மலையில் தூண்டு வீவுக்கு கயின்தேவுல், சுந்த

கன

விவேகசிந்தாமணி

வீரர்களின் கூரைதுள்ள ஓவல், அற்பர்களிடத்திலுள்ளபெருள்தினவையும், அவரவர் உயிர்கீங்கியப்படுவதே பலநாடு கைக்கொள்ள வர்கள் இவை உள்ளத் தில் சுத்தியமே, எ-ற.

(ஏ.ஏ.)

வீணாப்புண்டாலும்கூட வெறும்பொய்யசமெற்புசென்பாலும்தூஷார்தாப்புண்டாலும்பொருங்கியதங்கமென்பார் (ஏ) காணவேபசை வீணாப்ப பாத்ருஷ்கிலுக்காணபென்பார் மாறுவாகதார்புவர் காருங்குங்கமெய்யென்பாரோ.

(இ-ன்) அற்பர்கள் தங்கத்தை அணிந்திருந்தாலும் ஒன்றாவர்கள் தங்கமல்ல மீற நூச்சென்பார்கள், குணத்தக்கரசெல்வர்கள் தாாதித்தணோழுதலீப கைகளை வணிக்திருந்தாலும், உயர்க்கதங்கமென்பார்கள், பஸ்ரும்பார்க்கப் பண்ணிழை விருந்து பானைக்குடித்தாலும்கள் குடித்தாலென்பார்கள், பெருவைமதங்கிய ஒலக்காரீர் அறிவினாலுரைக்கும் சொழிக்கொயே மெய்திபன்பார்கள். எ-று.

(ஏ.ஏ.)

கலி விருத்தம்.

தூரியே மீதுவர் நாணிழுக்காயே
காரியே கண்பிழை ராட்டு விஞ்சையோ
பானிய கண்வசைப் பழுது செய்தீ
த்திலே விருப்பது நிலைமை யான்வே.

(இ-ன்) காரவ்கை விகுந்த நீங்கில்கித் தாருபை வீணாக்கிடைப்ப? ஓர் டீனா இச்சீத்து வராயிவிருந்து உண்வையிழுக்காணகிடைப்பாத காரவைமென்ன அங்கரி ஒபெண் னை? ஏதேதாலும் காரவு சங்கலாத்தினிவிஸையோ கிடையோ பெருங்கமதங்கிப் புருட்கையினாந்து கீ இந்தன் கையைவிருப்பதான் தன்னமக்கழுக்கவல்லே என்றது.

அதூராத்ராகிரியவிருத்தம்

கம்புவே யென்ன புதுதி சலந்தனின் மீனை கம்பி
கம்புதுவுடத்தைப் போட்டு வராத்தை பார்ப்ப தேவே
அம்புவி மாதே கேள்க யாசைன யகவ விட்டி
அம்பசைக் கையிடுத்த வாறுபோ வகவித் தங்கே,

(இ-வ.) கரியென்னமதியால் ஜஸ்த்ரிற்றுள்ளிய
கீர்ணம்பி, காற்றழைன்னமாயிசுத் துண்டை மிழ்க்கு
ஷீராயுந்கை எட்டுப் பார்க்கின்றனே யாது நாரனை
மென்று கேட்டபெண்ணேப்பார்த்து அங்குக்கு உலை
உத்தில் மெச்சத்துக்கு பெண்ணே! தன்காயக்ஞுடிய
ஏராளீஸ வகலவிட்டுமற்றோடு புருஷனைக் கைப்பிடித்
நயாறுபோ வாயிறுறைங்நறிவாயாக இவன்றது. ()

ஆப்பிளைக் குமரி ஊழுங்கலை மூனையிலை வரசன் விரக்
காப்பிளை வினைக்கு பூயி கணவிலை திருக்கவேரி (எம்
கோப்பிளை அவைகாண்டகோவக் குருவிலைக்காண்டகுரு
ஷப்பிளைக் காப்பிளை யழிபுமென் நூரைக்கு வாடை

(இ-வ.) காக்கு மூந்தீதாரில்லாமற் றனியெவா
மூந்தபாலியப்பெண்வாழ்வும், கோபமில்லாத அரசன்
யீர்முர், காத்தலில்லாதுமினீசுக்குழிவும், கராயில்
ஊதிருக்கல்லியும், தன்வரிடம் வேண்டியுவனவனங்கைம்
துவில்லாதவன்கொன்றும் இப்பழும். ஆசாரியனில்
ஸாதுவன் கொண்டான்றுவனரும், ஆகெயிலைவாயாவும் அக்
சாகனியில்லாத வன்றிப்பால் அழிக்குபோமென்று
கூரவல்லாம், ஏ-று

(ந. 5)

நூறுபெண் கடையைப்பற்றிக் கநிபது.

சுதாக் கலிவிருத்தம்.

பொன்னின் மனிக்கண் கிணிசிலம் பொலிபுலம்ப
யின்றுமயி மேக கூகன் மென்வென வொலிப்பச்
கின்னமவர் கொண்டுகில சேஷயர்கள் குழு
அன்னமென வள்ளுவென காமூனை வணரத்தார்.

(இ-வ) பொன்மணிரத்தும், சுதங்கைமணிக்குரும்,
கிலம்புக்குருஞ்சு சுப்பிர்க்கா: பிரகாகிக்கிண்ற மனிக்கீமக
கிலகன்மெதுவாய் ஒலிக்க, அரும்புமலர்களைக்கொண்
கிலபாங்கியவர்கள் குழுக்குவாடக்கிண்றவர் அன்
ங்மோ அல்லவேஏவென்று கண்டோடு கூறுவா. ()

அதீர்த்யாசிரியவிருத்தம்.

ஈனிலை ரீரங் ரெண்ணீக் கடுவெளி திரியுமான் போல்
மாறுதல் மிலங் காத்த மதியிலாக சென்னைபே போல்
தேவானிக் கண்டு தப்பி தியக்கிய தகைமயே போல்
ஏறுவின யரசென் தெண்ணி ஏஜெயும் போக்கு னேகே.

(இ-ன்.) கானலைத் தண்ணீரைச் சூற கிளைத்து வெ
ட்டவெளிபில்லூடுததிரியும், மாண்போவெவும், பழுக்
குமென்று இலவுன்றுடசத்தைக் காத்த அறிவில்... அ
தகினியைப்போவெவும், சுல்லையுண்டியெங்கியக் கண்டு
போவெவும், காலுவையே ராஜானைச் சூற கருதி கானை
யீஞுகப்போக்கினேன் எ-று. (ஏ.ஏ)

தலைவரைப் பிரிக்க நீண்ட வருத்தம்.

குருக்கழிவெட்டல் விருத்தம்.

உங்குமுக்குக்குத்தயிழ்ராடன் நன்னை கிளைக்கபோதெல்லாம்
பொகுகடலுமுறங்காது பொழுதோர்காலும்விட்யாது
நிங்காலுறங்கும்பன்னுறங்குக் கெஞ்சதாதுறங்குஞ்சிலகாலம்
உங்குமுறங்குமிராக்கால வெங்கணிரண்டிலுறங்காதே.

(இ-ன்.) சுகங்கள்முழுங்கங்கின்ற எனதுகமிழ்ரா
ட்டத்திலை நினைக்கும் பாதெல்லாம் அலைகள்விசா
நின்றசமுத்திரமுபாதுங்குலதில்லை, பொழுதும் கிழு
கிறதில்லை, ஒத்திரதும்து... நிலகுயில் முதலிய பட்டி
களும், தெர் நற்காற்றும் ஸிலகாலங் தூங்கும்பேப்
முதலிய ஏகலபிராணிகளும் தூங்கத்தக்க விராக்கா
லத்தில்யாதுகாரணமே, என்கண்கள்மட்டும் உறங்
குவத்தில்லை. எ-று (ஏ.ஏ)

அதீர்த்யாசிரியவிருத்தம்,

அரவினை யாட்டு வாரு மருக்களி ஜட்டு வாரும்
இரவினிற் நனிப்போ வாரு வேநிரீச் சீக்து வாரும்
வினா சௌறி குழலியான வேகசைப் பிரும்பு வாரும்
அரசனைப் பகைத் திட்டாரு மாருயி ரிழப்பா தாமே.

(இ-ன்.) பாம்பாட்டுகிறவர்களும் அரியானைப்
பாகர்களும், இராத்திரியில் தனியழிசைஸ்கின்றவர்

கனும், தடாகதுவத்தில் நின்து சீலநவரகளும். வாச
போலினத்தை கூந்தலீஸ்புதையேவசிபுசை இச்சிகிஞ்ற
நடவடிகாரம். அரசர்களைப் பண்டத்துக் கொண்டவர்கள்
இம் போல் சுதீயங்களை இழு பிரபுர்கள். எ-ஆ. (ஏ0)

ஈந்துவது வந்த போது மனதத்தினின் மதிழ் கோண்டாக
ஈந்துவது வந்த தானுற் றனர்களே தலைவர் பிசு
ஈந்துவது வந்த தானு வெள்ளுவரால் விவக்கப் போலே
ஈந்துவது விருந்தோர் பண்ணக் கேறுதல் கண்டின்தோர்

(இ-ஏ.) ஈந்துவுவத்தை வகுதில்நடைதில் முகிழ்ச்சி.
ஈந்துவதுக்கங்கூடாது, தாழ்வுவத்தை வகுதில்நடைத்து
விகூடாது, இது மேலோ தோர்ப்புச்சுவாய்வினை யால்
ஈந்துவது வந்த வாரால் விசுநல்லும், ஓழைபா
விருந்தவர்கள் உடனே சிகிசை விவேறத்தைக் கொல்ல
வாய்வுகளை, தலை வீங்கப்பட்டத்துவில்லை. எ-ஆ. (1)

அறுசிர்விருத்தம்.

பருப் பதங்கள்போ விவரங்கிடு கவமணிப்
பலங்களைக் கொடுத்தாலும்

விருப்ப சிகிசை கணக்காத் தழுவுதல்
வீணாநாம் விவரயார்க்கத

அருங்கு சுதங்கு குழம்பினை யன்பொடு
குளிர்தா வணிர்தா ஜம்.

செஞ்சுக்கு மிஞ்சிய வற்பாத்துக் கோழுமை
செப்பவு மாகாதே,

(இ-ஏ.) மனைகளைப்போலக் குவிவல்லுமியலாகால்
உபதுவகை இராத்தினங்களையும் பலங்களைக் கொடுத்தாலும்
விருப்பமில்லத் தனவர்க்குமிதுல் வீணை
பாய், வரசனைப்பொருத்துப்பிருத்து கொடுக்குடைப்பு
ந்பார்கள் சுதங்குமும்கை, ஆகையைடு குளிர்ச்சிக்
நைப்புகிறுதும் அவர்கள் சிதேநகத்தை வாயினுல்செய்
க்கல்வுக்கூடாது. எ-ஆ. (ஏ2)

கலிவிருத்தம்.

பெருத்திடு செல்வமாக் பின்னாக் துற்றிடுல்
உருசதெரி யாமலே, யொனிமலூக் கிடும்

மருத்துவ தேவையில் வாட்டத் திலை
தரித்திருக்கும்போர் மருத்திற் ரீருமே.

(இ-ன.) ஒருவழுக்குப்பெருத்த செல்வச் செருக்
கென் ஜம் வியாதில்குங்குல், உருவங்கிதரியாம்
ல் கண்ணொளி மழுக்கிடிப்* இதற்கு மருத்துவன்
தேவைன்ற ஆராயில் வயிர்கிபர்களிய வாட்டங்க
னிலையை, தரித்திருமென்று பொல்லத்தக்க மருத்துவ
ல் உடனேநிரும். எ-று. (ஏ)

அதுசிராமியானிய விருத்தம்.

அத்தியின்மலரும்கென் யாக்கக்கொள்காக்கதாலும்
இத்தர் தம்மனமு கிரித் பிறக்க மின்பாதர் தாலும்
அத்தன் மால்யிசம தேவனு வளவிடப் பட்டாலுஞ்
சிற்றிர விழியர் மாந்தர் தெளிக்கவு சில்லை கண்டு.

(இ-ன.) அத்து : ரத்தின் பூவையும், வெள்ளைகிற
ங்கொண்ட காக்கையும், கூபத்திலுக்கொர்மனகுதை¹
ம், ஜுவக்குற பிறங்க மக்காக்களின் பாதுத்தகையும்,
கிளை, விள்ளு, பிரமதேவன்மூர்க்கலியவர்களால் அ
ளவிடப்பட்டு ஒர்வேளை கண்டறி தாலும், சித்து : த
வை பிழுரத்த கண்களையுடைய பெண்களின் பெஞ்ச
த்தின் கருத்தைக்கண்டு தெளிக்கவர்கள் உலகத்திற
கில்லை. எ-று. (ஏ)

* தொல்லுவார்வார்த்தகைட்டுத் தேரழையவிக்குவர்புவ
கல்வைவர்விசாரியாமறி செய்வுடையார்வோர்வெட்டு (வர்
வுல்லியும்புகவுங்கடி மாங்கடோர்க்கைத்தையப்போல்
புல்லியர்க்குவராலே போகுமேயாகாசம்,

(இ-ன.) அற்புர்கள் பிறர்சேர்ல்லும் வார்த்தக
னீக்கெட்டுச் சினேகத்தை விகழ்வா. மேனங்வர்
கன் கன்றுப் பிசாரிப்பாமல் ஒன்றூடியும் செய்வுடோ
செய்யார். ஒர்களியின் செல்லைக்கெட்டு ஒரு புலியி
னிடத்துப் பக்சேர்க்கு இறந்துபோன கநநைப்ப
போல் அறிவினார். லேயாவும் சாசமாய்ப்போம். ()

* இக்கதை பஞ்சத்திரத்தில் உள்ளது.

கதவி வீரர் சாத்திகட்டுவலிழுக்
குதலை காவிற் குழவிகள் கூவினு
மதன லீலையின் மங்கையர் கூவினும்
இதழுறச் செலிக் கிஸ்பம் விளையுமே.

(இ-எ.) விருது கணப்பெபற்றசத்தலீர்கள் யுத்த
ஏழ்த்தினிடத்துத்திட்டினும், மழைச்செற்றலை
யடைய குழந்கைதகன் கூவராலும், மன்மதனிலோவி
கேநுதக்கல்விகிஸ மங்கையர்கள் விக்டுத்தாலும், இ
னிகுமயுறச்பிசவிக்கு இன்பமேல்ளாரும். எ-று.()

* புத்தியான் பலவராலுவான் பலமுனான் புத்தியற்றுல்
ஏத்தனை விதத்தினுடைய மிடரது வக்கேததிரும்
மற்றிருக்கு சிங்காதன்னை வருமூலியல் கூட்டிச்சென்றே
உற்றநேரர் கிணற்றிற் சாயல் காட்டிய அகணமபேவாம்

(இ-எ.) ஓர்சிங்கத்தை ஒரு மூபல் கூட்டிக்கொ
ன்னிபோவ் ஓர் கிணற்றில் ஆதன்சாயலீலக் காட்டி
கீகொன்ற உவமைக்கை தபோல், எவ்வளவு விரத்த
ன்மையுள்ளவனும் புத்தியில்லாவிடில் எத்தனித்திரு
அலும் அவறுக்குத் துண்பமே வர்துகேசரும் ஜூதலை
ஸ்புதிதியுள்ளவனேபலவான். எ-று, (ச-ஏ)

மானமுன்னோர்க் டன்னேர் மயிரறினு யிர்வாழுத
காறுதுகவரி மான்போற் காம்பெரு புக்கேழுமுன்பார்
மான்மொன் நில்லார்தாரு மஞ்சங்கலாய்க் கங்கலாகி
ஈனமாகு ஈழுகைத்தொப்பர யிருப்புபெரன் நூர்க்கலாமே

(இ-எ.) தலை விடத்துங்களூர் மயிர் அறங்கு தும்
உயிரை விடுகின்ற கவரிமுரனைப்போல் மானமுன்ன
வர்கள் எப்போரும் தும் புக்கைப்பேய விருப்புவார்கள்,
மானமில்லாதவர் புத்திமழுங்கிச்சவங்களாகி சனம்
கைத்த கழுகைத்தொப்பாய் இருப்பர். எ-று. (ச-ஏ)

கலிடைத்துறை.

கழுகை காவெங்க கண்ணின் குடியவாகை
ஓநாருத மீண்டுமக் கழுகைத்தயைத் துதிதெப்புதுதான்

* இக்காலை பஞ்சதநிரத்தில் உள்ளது.

பழுதிலா சமக்கார்சிக ராமெனப் பக்ஞம்
அழுத மூட்டை மூட்டோன் டாடியருஷதபோல்.

(இ-ன.) அறிவில்லா நல்லாட்சிகளை அவரினுக் தாழ்
ந்தமூழூழட்சன் கொண்டாடி புகழுவது எவ்வர
தெனில், ஒந்தமூழைத் தாலைன்று கத்திப்பதைப்படிக்
ந்து அதற்கிணைய சிங்குடிய ஓர்மிளைக் கிரும்பவும்
அந்தக்கார்த்தபத்தை வணங்கித்துதிசெய்ப் புதுக்கு
ற்றமின்லாக் குரலையுடைய சமக்கு வூப்பானவர்கள்
யாரெனச்சொல்லதுபோன்றிருக்கும் எ-று. (ஈ.க)

அதுசிராடியாகியவிருத்தம்.

ஆசாரஞ்சு செய்வா ராகி வறிவெடு புகழு மூண்டாம்
ஆசார சன்னமொனு வல்லியித் தேவ ரா வர்
ஆசாரஞ்சு செய்யா ராகி வறிவெடு புகழு மற்றுப்
பேசுவோத் பேச்சுமாகிப் பினியெடு காக்க வீந்வர்

(இ-ன.) ஒழுக்கந்தவருது செய்வாரகில் (அவருக்குநல்லனு) வத்தீடு புகழுமுண்டாம், அவ்வெவர
மூக்கமேநன்கையாய் அதிகாக் குமாகில் அவரே உ¹
வகததில் தெப்புமாவார் ஒழுக் குதலுவுமாகில்
அறிவெடுக்கல்கிர்த்தியுமத்து அகமயர்ச்சிப்பால்பேசு
வாராகில் கீழ்க்கணித்து பாலுமுன்று மற்றும் வில்
நாகத்துக்கவுடவார்கள் எ-று. (ஈ.ப)

செல்லும்புக் துற்றபோது தெய்வமுஞ்சிதிதுபேனூர்
சொல்வதையறிக்குசொல்லார் ஈற்றமுக்குமினுபுக்குப் பனுங்
வெல்லதே கருமமல்லால்வெம்பதைவல்லதென்றென்னுர்
வல்வினை வினையும்பாரார் மண்ணின்மேல் வராழுமாந்தர்

(இ-ன.) உலகத்தில்லாழும் பாகிடருங்குக்கொசல்
வாமரனது மிகுதிபாப்பாந்து சேர்க்கதபொழுத கொ
ஞ்சுமீதுங் கெப்பத்தைத்துங்காந்தார், சொல்லுகின்
நகைக்கீக்கட்டுப் பதி அஞ்சொல்வார். பக்குமித்திரர்
களையுங்கவனியார்வக்காரியத்திலும், ஜூபத்தையே
கருமமாகக் கருதுவாரேயுல்லாமல் வெவ்வியபாதை

வதுடையவளிமையைப்பண்ணார்கள், வளிய பாவன
கீருவதும்பாரா : கன்-ஏ-று . (நிக)

கவியிருத்தம்.

யானையைச் சலங்தனி விழுத்த வக்கார
பூனையைக் கணாதனி ந் பிழிக்கப் போகுமோ
நானையுர் நைவருக் தலங்விட டேகிளுல்
நேனையுஞ் செல்வமுங் தியங்கு வர்களே.

(இ-எ.) ஜாத்தீஸ்ருஷ்டு ஓர்பெரிய மதவானையை
க்கடி த்திழுத்த முதலையானது க-ர-பி இள்ள ஒரு
பூனையைப் புத்தக்க கணாவிற் செல்ல ம-ட்டாறு.
(அதுபோல) அரசர்களும் சுகாங்கசேனைகளுடன்
தங்களிருப்பிட புனிட்டுச் சென்றுல் செல்வமிகுந்த
நைவையுடன் தியங்குவர்கள் ஏ-று (நிக)

அதுகீர் வீருத்தம்.

கொண்டந்தகளைக் கோடியும் குணமிலாக் கொதை மாகா
ங்கு வின்டி கூப்ப தல்லாற்காவிலும் புல்ல வேங்கு
நுண்டன மதுகாவ யன்ன வோவியம் பூவில் வீழுத்த
வண்டி னம்பட்டபாடு மாரிதழும் பகிளர் தாமே,

(இ-எ.) கல்வச-த்திரப்பவிர்சியும் கற்குணாழியில்
வளாத மங்கையர்களைக் கண்ணால் சிதானித்துப்பார்
தது அவர்களை விலங்கடையிலேபல்கு, மலை கணவில்
வாயிலுஞ் சேரவிவான்னாது (சௌகலரேல், எழுநிய
தெத்திரமாகிய தாமணாழில் தேதுண்ணிடன்று வீழுந்
குவருந்திய வண்டிக்கட்டங்கள் படும்பாடு அவர்களும் ஆண்டவார்கள் ஏ-று (நிக)

* மயில் குவில் தெக்கர வங்கம் வங்கிக வங்கு டுபன்றி
தூயிலையிற் தரவு திக்க காதவனுழி கொக்கோ
கையரும்விண்கமலம்பண்ணும் துறுகுணமுடோர்தம்கமம்
கூயதூது புவியேசர் போற்று மீசனைன் தெங்கனவாமே-

*இக்கூக வின்குணங்களை விரிக்கித் தெருகும், ஆசிரி
யர்களிடத் தூக் கேட்டுவார்க்.

(இ-ன.) மயில், குடில், சிவந்த கண்ணோடுடைய அங்கம், வண்டி, கண்ணுடி, பன்றி, கூர்க்கொருங் தியபற்கலையுடைய பாம்பு, சந்திரன், குரியன் சமூத்திரம், உயர்த்த ஆகாயம், தாமரை, இந்தப்பதின் மூச்சு பொருள்களி விடத்துமுள்ள குணங்களை வகித்தவர்கள் எலக்ட்ரவெல்லாம் போற்றும் சென்று சொல்லலாம். ஏ-ற.

(இ-ஈ)

கல்விகுத்தம்.

தெருவிலாக கலையினார் செருக்கு மாண்மையும்
பெருவிலா வறிஞர்தம் போறி யடக்கமும்
அகுளிலா வறிஞர்த மெனன காசமுங்
கருவிலா மங்குகயர் கற்புமொக்கு மால்.

(இ-ன.) தெளிவில்லத கல்வியார்களுடைய அக்காரமும், மடீஞாக்கமும், பொருவில்லததறித் திரர்களுடையமெப், வரய், கண், முத்து, செ விழிய ஓகிற ஜும்பொறிகளின்டக்கமும் அருளில்லதாகுரானிகளின் மனுகாசமும் மாப்பீல்லாத மங்குகய சுக்கற்பம், ஆகியவினாவகள் ஒத்துக்கொன்று சமாகும், ஏ-ற.

(இ-ஏ)

மங்குலம்பதினூயிரம்யோசனை மயில்கண்டிடமாகும் தங்குபாலு தூருயிரம்யோசனை தாமரை முகம் விள்ளும் திட்டங்காலத்திர்கட்டுயோசனையறச்சிறக்கிமரக்காமபவு எங்க ஞையகணங்பரா யிருப்பவரிதழம்விட்டவாரே.

(இ-ன.) கீம்பதினூயிரம்யோசனை தூரக்கிளன்ன பேக்ட்டைக்கண்டு மயில் கடனம் பண்ணும் தூருயிரம் யோசனை தூரத்திலுள்ள குரியளைக்கரண்டு தாமரைமுகமலர்க்கிளைக்கட்டும்திருதூருயிரம் யோசனை தூரத்திலுள்ள சுக்கிரைக்கண்டு கெவ்வெல்லை மலர்க்கு சிறப்பையுடைய எவ்வளவுதூரத்திலிருப்பாரமலும் அங்கே யிருப்பவர் இருதயத்தை விட்டு அகலார்கள். ஏ-ற,

(இ-ஏ)

ஏதிரவில்லா யானக் தாமகாயில்லாப் பொய்க்கா
ஏதிரவில்லா ஓக்கன் மதகரியில்லாச் சேனை
ஏதுப்புலவ சில்லாத் தொல்சபைக்கரில்லாம்பு
ஏதுப்புலவ வீசை தனமிலா மங்கை போவாம்.

(இ-ன.) சுதிரவில்லாததுக்காயம், தாமகாயில்லா
ததட்டகம், மந்திரவில்லாததுரசன், மலைபோலும் ம
துபாளையில்லத் தேசைகள், அழகிய வித்வான்களில்
ஏதாதசபை, மக்களில்லாதவற்றிகள், தந்திரமுதில்
லாதயினை, விலைபாவும் இரண்டுதனங்களுமில்
ஏத மக்கதயர்க்கம்போல் வீராகும். எ-று (கோ)

வீராகுத்தம்.

ஞாகராடல் வதையெடுக்கு நூத்தி புண்ணெயும்
ஒதுறை நயந மருத்தையுண் டிள்ளை கண்ணாதும்
விழா சேற்றிருப்புவினான் வேசி யாகையும்
நிறையர்க் காலாயது மஞ்ச மில்லையே.

(இ-ன.) தீப்திக்கான்ற சமுத்திரத்திற்குச் சல
நாத்திரமும், திருக்கிக் கொழிந்தற குறத்திக்களின்
சத்தியமும், கூரத்திலைகள் நூம்படி அவிழுதமுண்டு
யால்பபறுவமுட்டதலும், வாசனைத்திரித்த கூக்கண்ணு
ஷட்டுவுசிபர்களுக்கு ஒருவர்மேற்குண்ணெயான் ஆ
காத்துயன்டாதலும், அரசர்கள் ஒருங்கிடத்தில் கீங்கா
து அன்புக்கடியவராவிருத்ததும், ஆகைய இலை ஹுக்கு
ம் அக்கடியதற்கரிது எ-று. (கோ)

அதுசிராமியரியலிருத்தம்.

மூடவணைமூர்க்கங்கொன்றுல் மூர்க்கங்கணைமூனிதாங்கொன்று
மடவணைவலியான்கொன்றுல் மறவிதாங்கணைக்கொல்லும்
நடவடிக்கைமூலையோதேவித் தரணாயிலுள்ளோர்த்தெல்லா
மடவணையடித்தகோலும் வலியணையடிக்குக்கண்டாய்.

(இ-ன.) மூடவணை அக்காரா குணமுன்ன மூர்க்க
கண்கொன்றுல், அம்மூர்க்கணை அவனிலும் அதிக
கோபமுடிய ஒருவன்கொல்லுவான், அரிசில்லா
து ஏழையை வளியுள்ள வணக்கொல்லாகுகில் அவனை

விவேகதிந்தாமணி

உடம்

இயம்கொள்வான், விசாவித்தமலைபோதுமலையை
யடையல்லே! ஏழூரை ஆடித்தகோலேபவாரனையு
மது. ச்சும்னறவிவாயாக. எ-று. (கீ)

பொருளிலார்க் கிள்பயில்லை புண்ணிய பில்லையென்ற
மருவிய சீர்த்தியில்லை மைக்தரிற் பெருகமயில்லை
கருதிய கருமயில்லை கனிபெற வழியுமில்லை
பெருமிலங் தனிந்தச்சுரப் பிரேதமாய்த் திரிகுவாரே.

(இ-எ.) பொருளில்லாதவருக்கு இன்பம், புண்
ணியம், பொருஷ்தியனிர்த்திமக்கள் ந் பெருகமயிலை
ந்தபடிமுடிச்சும் வல்லமை, மேரட்சமகைடியும் வழி
இவைகள்கிடையா. அவர்பெருத்தங்கத்தில் கட
க்குக் கண்ணூற்றுக்கண்ணூற்று சௌல்லும்படித்
நிவிவர்கள். எ-று (கீ)

ஶம்பினிற் புதைத்த சல்லுக் குதனங்நிச் கடர்கொடா
பாம்புக்குப் பால் வார்த்தாலும்பழுகினு கண்மை தாரா
வேம்புக்குந் தேன் வார்த்தாலும் வேப்பிலை செப்பு மாரு
தாம்பல ராஸ்கர்த்துக்குதுக் குதனங்நா கல்லோ ராகார்.

(இ-எ.) வழியில்பலபேர் மிகிக்கும்படி புதைத்த
கல்லாவிருந்தாலும் தேய்துகளாங்கமின் நிப் பிரகா
சத்தைக்கொடாது, பாம்புக்குப்பால்வார்த்துக் குத் தின
க்கேதாலும் வுதலூட்டப்பழுவெதாலும் கண்மையை
ந்தராது, வேம்புக்குத்தேனிவார்த்து வார்த்தாலு
மதுதின்கசப்பமாருது, குற்சனார்கள்பலதுலைக் கற
ருதலும் நல்லேராகார்கள். எ-று (கீ)

கல்வாத மாச்தரையுக்கும் கோபத்துரைகளையுக் காலக்
தேர்க்கு, சொல்வாதவகைமச்சரையுக்குதயர்க்குதாத் தேவ
காரபுஞ்சருத்தாவில், கல்வாகுக்கணர் தணமயுக் கொண்ட
வகுஞ்செட்காலும் வலதுபேசி, கல்வாக்போ வகுகிருக்கு
மளைவியையுமொருகாலும்பொலூதே.

(இ-எ.) கல்வியில்லாத மனிதர்களையும், மிகுந்த
கோபமுள்ள அரசர்களையும் வருங்காலமநின்துசொ
ல்லாத மக்கிரிகளையும், நுண்பம்வகுத் துதவி

தெய்வத தெய்வக்களையும், வேதாங்கில்வல்லவரில் காந் சீராமனர்களையும், கணவனே டெத்தானிலும் வல்லவர்களைப்போல் அருகிலிருக்கும் மூம்மனையையும் ஒருங்களும் நம்பக்கடாது. ()

தெளது ரியில் வீந்தாற் செத்திடா தெடுத்த பேசா பின்னே சொல்கிறோ கேமெய் புரி கோட்டதீவ் போல் வள்ளம் பேசித் திட்டுத் திருப்பதை வேதிர்கள் டாறு கோவைகள் தமக்கு உண்ணம் செய்க்கத் துற்றாமே.

(இ-ன்) தேளானது செநுப்பில் விழுத்தால் இறநிடுப்பொமென்ற கருதி ஏடுத்தவனாக கொடுக்கின்ற வேதுங்பாறும்படிக்கொட்டுத்தல்போல் கேள்வன்பே திப்பணித்திட்டிங்குகளைக் கொண்டு இருப்பதை சீராகப் பார்த்தும் உலகத்தில் கோருந்தும்பவர்க்கு நன்றை செய்தால் சூற்றுமே உண்டாரும் எ-ஆ, (க-ஈ)

அறிவுனோர் தமக்கு காஞ்ச மரச்சுக் கோழுது வரழிவார், கிரையெரும் புவியிழங்கோர் சேசமாய்வனக்கஞ் செப் புறிவுனோர் தமக்கு யாதோ ரசடது ஏறுமே யாசில்வர் யெறிய ரக்கிலூ சென்று மேதினி ஏன்கோர் தாமே.

(இ-ன்) அறிவுதையுவர்களுக்கு அரசரும் வனங்கள் வாழ்வார்கள், உலகத்தவர்களும் உண்ணமயான கேத்தோடுபணிகலசெய்வார்கள், அவர்க்குயாதே ஸுப் காஞ்சுத்தமிழ்கிட்டாலும்வெறுக்கத் தக்கவரோ ஸுப் இஷ்தர்சிவையார் இவல்லகோர் செய்கூட இத்தன்மையதாம் எ-ஆ. (க-ஈ)

குரு ஆபதேச மாதர் கூடிய வீண்பார் தண்பால் மருவிய ஸ்வாயத் கல்வி குயது தங்கெசய்த நன்மம் அளிப் பந்திரம் விதார மாண்மை விசிகூவு ளாவுவாம் ஒருவருக் கெரிய வெராண் குதுரைத்திடு வழிக்குபோமே

(இ-ன்) ஆகிரியர்செப்தவுபதேசம், ஸ்தீரி கிளி-ந்தாலுபகிட்ட இன்பாடு நன்னிட்டுப் பொருக்கிய கியாயம்கல்வி ஆயுள் தன்னுற்செய்த தருமம், அரிதாகியமந்திரம், துண்பய்வுல்லமை இளவுகளைவிட

உடி

விவேகசிந்தாமணி

ம் ஆகுவருக்குங்கிதரியக்கடாது வெளிவிழில் அழிக்குபோம். எ-று.

(கடி)

இஒச்சி ஞங்குறையையக்கியேற் ராக்கி சூக்கி செல்வது. கொடிப்ப தேவிகவு நன்று குந்தமே விள்ளி வாழ்வதற் தடித்துதை விவக்கி ஞேர்க்குத் தக்கோவுப் பின்திர ஓடி உடுக்கவே புட்டுவையு விண்டி ஏண்டோதும் வெல்லமாயே

(இ-ன்.) நுண்பமண்டது தரித்திரத்தால் உருசிப்ப வர்க்கு மனமுகிழுப்பொருள்கள் கொடுக்கின்றவையா த்தடித்துவிலக்குவின்றவர்களுக்குத்துத்திருப்பால் தன் பக்தரத்தக்கு பினிபுண்டாகி உடுக்கத் துவனிபுமின்ற சாப்பிடுதற்குரிய அன்னமூழ்க்கிட்டுயாமல் வெல்லம் போல்ருமையாகும். எ-று

(கங்)

மெய்யுறைச் சொல்வா ராகில் விளக்கிடு யேறா என்னம் வையக யதனைக் கொள்ளவர் மனிதரிற் நேவ ராகுர் பொய்யுதைச் சொல்வா ராகிற் போசன மற்ப மாகும் செய்யநிசியர்களென்ற கோக்கிடா ரதியுள் கோரே

(இ-ன்.) மேய்சொல்வீவரிடத்து நன்னமேயவின் க்கும், உலகத்தவரும் அவருடையவார்த்தைகளைக் கூடுதல்காள்வார்கள். மானிடரில் அவரே தெய்வமாவார். பொய்ப்பேசுபவரிடத்துவுணவும் அற்புதாகும் கொய்யரிசி கொதுதாளாதென்றும் பழுவெள்ளிப்பாடு பெருந்தன்மையுடையவுக்க என்னவென்று மகிழ்து அறிவுடையோர்களும் அவகாரப்பாரார்கள். ()

சுதா கவிவிருத்தம்.

ஈங்குதயூர சுட்டினவன் குரிசூ விகுந்தோன்
அக்குறுது ஓதுகிகரத மாண்ணை மறந்தோன்
சாந்தமுறு வேதகெறி மாநினை ஞங்வர
செந்தமுலின் வாயினிகட சேர்வதுமெய் கண்டா

(இ-ன்.) தகப்பன் சொல்லைத் தன்னிடந்துவன் தாய்வாரதுதையை இகழ்ச்சி செய்தவன், அழுகையுருவினுக்குஞ்சையுமறந்தவன், சுந்தமுள்ளுவேதகேங்

நினைக்கடக்கவனுகிப இந்தால்வரும் சிவந்த அக்கி
விவாயின் கண்ணடைவது உண்ணம் பென்ற நியக்
கடலீராக. எ-று. (ஏ-ஏ)

அதுகிரத்யாசிநிய விருத்தம்.

ஓர்கள் வழக்க தாயி மூடுவதில் தாரத்தார் எத்தா
சரிபோத் பெருகி மன்னே விருத்தும் விவகை வாழ்வார்
நிரமே சொல்வா ராகி வேருக்கிய கிளைபு மரண்டு
கிருவே கண்கள் ரெண்டுக் தெரியாது பேசுவர் தாமே.

(இ-ஏ.) ஏகமுப்பெண்கள் முகுறத்திட்ட வழக்கு
கணரவிருக்கிறதும்கடுகிலைமையுமில்லை தீயாவும்தொல்ப
வரேபரிசுத்தர், அவர்கள் பெரியதடாகம்பேரல் பெ
ருக்கிழவின்மேல் இரண்டுகண்ணும் பிரகாசித்துவா
ழவார்கள். டட்சபாதமாய்ச்சூல்துவமேரல், அவர்க
ள் கற்றாமுமிழுக்கு இருக்கிழுக்கிதரியாத்துநடர
யமாய்விவருந்துவார்கள். எ-று. (ஏ-ஏ)

முகில்லங்குறல்.

துப்புதை சிவந்த வரவா உயபஞ்சனையின் மீதில்
ஒப்புதக் கணவளேடேவார் வீசை செய்யும்போது
ந்தபக்கு சேர்க்க மாச்சித் கணதன மிரண்டுக் கதந்தே
அப்புற முருவிற்கென்றே யங்கையத்துவிடப்பார்த்தாள்

(இ-ஏ.) பவளம்போன்ற சிவந்த வாய்யுடைய
வன்பரிசுத்தமான பஞ்சனையின்மேல் தன் கணவ
ளேடு ஓப்புத்த ஒருவகைக் கல்குசெய்யுங் காலத்து
ல், பாதாரங்களிமென்பதைச்சுற்றும் கிளையாததன்
காயகன் துமார்டுப்பகுத்த தன்முகையிறண்டுக்கை
ந்துப் பின்புறம் ஜகுக்கிப்போய்கிட்டதென்று தன்
ஊழியகள் நடவிப்பார்த்தாள். எ-று (ஏ-ஏ)

ஏவிரி ஸிறுக்க போதக் கிருந்தன பட்சி கெல்லா
மாரிசிரி மதுத்தபோ தப்பறைவயக்கிருப்ப தண்டை
பரானையானும் வேக்கன் பட்சமூ மதுக்க போத
யாருமே கிலையில்லாம் வங்கள் கேளுவாரே.

(இ-ன்) தடரகத்தில் ஜஸ்மிருக்கும்போது பட்சிக வள்ளும்வாய்த்தூஷ்டியிருந்தன, அங்கீர்வற்றிய போகுபட்சிகள் அங்கிருப்பதுண்டோ அதுபோல உலகத்தைபாருந்துரசன் பட்சத்தைமறக்கபோது ஒருவருடுக்கிணையில்லாமல் அவரவர்கள் பட்சமுள்ள விடுத்திடு வெள்வர்கள். எ-று. (எக)

சட்சக்கழிவெடுப்பிலிருந்தம்.

மன்னுர்சட்டி காத்தேக்கி மறநாய்கெனவுக் காலினராய் அன்னுட்டேதுக்கியிருப்பாகர யதிக்தோமறிக்தோமம்மம்ம பண்ணுஞ்சொழியார்பாலடிசில் வைய்பொற்கவுத்திறபரிக் கூட்ட, உண்ணுஞ்சுபோதெருவர்க் குதவாயாக்கரிவா

(இ-ன்) கையில் மன்றட்டி பேங்கி மறநாய்கென வும்பட்சனை முடியாதுள்ளவராய் எங்கு அன்னாங்கிணைக்குமோவென்று ஏங்கியன்னுங்கிருக்கின்ற வர்களை அம்மம்மா கண்டேடும் கண்டோய், அவர்யாசிரனில் இராகப்போன்றவர்ஸ்தையையுடையம் நங்கயர்கள் பொன்கவுத்தில் பாலோடுகவுத் துங்காதுதமிக அன்போடு வாட்ட உண்ணாஞ்சுமையத் திற் ஒருவருக்கும்கொடரத உலுத்தர்களே எ-று. ()

மன்றலத் தோர்கள் செய்த பாஜ மன்றவரைச் சேரும் விளைமுறண் மன்றார் செய்த தீங்கு மாதிரியைச் சேருக் கொண்டார்கள் செய்ததோடாக தொடர்க்குதாக குருவைச் சேரும், கண்டாமொழியாள்செய்த கண்மருங்கணவர்க்கர

(இ-ன்) உலகத்தவர்கள் செய்தபாலம் அரசனை க்காரும், வளிமையுள்ள அரசர்கள் செய்ததீமை அமைச்சரைக்கீரும், அடியார்கள் செய்தகுற்றம்குன் ஜூகிரியனைப்பற்றும் கற்கண்டுபோலும் மொழியை புகைய மங்கயர்கள் செய்தபாலம் புருடர்களுக்காரும். எ-று, (எக)

ஏற்குண முடியவேங்காத யெந்தவேலித்த வெள்ளு பொற்புணை காவிரோடு பொருந்தியே வாழ்தலோன்று பற்பலிரோடு என்னால் பகர்க்குவரசித்த வெள்ளு சொந்தப்பறுமிகைவன்னுமன்று மிச்சையிற்கொர்க்கங்காலே

(இ-ன்) சல்லது ஜபூட்டய ராஜர்களை விரும்பி ந
கித்தவும், அழுதுடைய ஸ்திரீகளோடு கூட வரம்ப
அம், கல்விமாணகளான நஸ்வரகிரியனையுடைத்துத் த
ங்கோயாத்தமானுக்கர்பல்ரே : நிறும்கல்லறைகளைக்
கேட்டுச் சுக்கேதுகமதப்பயில் று கற்றுக் கொன்று ந
ஷமாகி ய இந்த மூன்றாண்றியக்கஞும் இகத்தில் அ
ஷுபணிக்கத்தக்க சுவக்கபோகுகளாம் ஏ-று. ()

கோது.

நடகட விலை விருக்கும்யத் துறவுடைத்த பெரியோர்க்
வீரியலன்றுளைக்
நடகடவிலை நொடித்து மூட்டி பெறுமளவும்
பெரியத்தில் கிடைக்கும்காலம்
ஒட்டுடைவிலை முதிமயங்கிக்கிறுவருக்கு மணம்பெரி
விரும்பித் தாலி
நடகடவிலை நொடித்து கடிக்கடைவிலை கிடத்து
மட்டும் குலைதானே.

(இ-ஏ.) சதாநிட்டைபுரிந்து பற்றுகின்றி. மனது
ன்கண் துறவுடைத்த பெரியோர்களென்னாம் பராப
நிலின்பக்கக் கத் துகிக்கக்கிடைத்தகழுகல் மேர
சந்தை அடையும்வகையில், பெரிதான ஜுனக்கத்
நூதாடுவார்கள், கன்வீயர்கள்காம மீமன்ஜூம்பெல
ப்பத்திலே புத்திமயங்கிக் கிடப்பவர்களென்னாம் சிரு
மியர்க்கு விவாகாரமநெறிபெசிவிருப்பத்தோடுதான்
கட்டுவது முகல் குதிராட்டிலைக்கிப்பகட்டைகளின்
நிமிடத்திலில் கொண்டுபோய்க்கவுக்கும்வகையில் ஜூன்
ப்பேயனுபணிப்பார்கள். ஏ-று. (எஏ)

தலைவன் வருந்தல்.

எழுசிர்விருத்தம்.

அங்கோம் பழித்தாகை யாவும்பழித்தவியிரி யழுதம்
பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்தமுளைகண்ணாக சுறுத்த குழல்
கின்னஞ்சு கிறுத்த விடைபெண்

ஏன்னாக்கருக்கவட்டு என்று சுந்தரவை யெற்கொள்
நாரப்ப விளிஞ்ஞ
கிஞ்ஞானு சிறுக்க யவன் வில்லங்க மிட்டபு
தெப்பங்கங்க அப்படிம.

(இ-ன்.) அங்கைத்துத்திருப்பு நண்ணவயம், விழுத்துத்துத்திருப்பு தக்கங்களையும், அமிர்தத்துத்திருப்பும் தோற்காண்டும். பெசன்போதும் தேயற் பட்டது பருத்துப்பூலை விளையும், கந்திரமாக இருண்டுந்தலி விளையும், கண்-யர்கள் அதிகப்பொல்லு மதிக்கும் பழ் ஏக்காடு சிறந்த தீவாடபிளைப்புமாடுய பெண் மூவாயன் என தமங்காத உருக்க அயன் தங்கென்று சிறந்த மூக்குக்கெட்ட சாக்கிரவல்லபத்தை இங்கிளா வினாவினான்று கீசுவிலுமேவன் அஷ்கிருக்கியால் வீங்கிட்ட விவெஸ்கங்க வருக்குக் கெத்துவதைத் தோக்கிமு வைத்துபோது நெய்வன்றுல் செய்யந்தக்குதியாலு. ()

என்கிடுவது விளைவிருத்தம்.

ஆவின மூசு பேரறிய வில்லம்வீழ வகுத்தினாக
கோப்தவரிச் சுருக்க வழிமாதா-
மால்தம் போகுதென்று வினாக்கொங்கேட வழியிலை
கடல்காரர் மறித்துக்கொண்டா
கோவேத கருதுங்ட வகுப்பேட்டக் குருக்கள்வாந்த
தட்சிணங்குக் குறக்கே சிற்கப்
பாராவார் கல்பாதுப் பரிசு கேட்டப் பாவிங்கங்
பகுதுப்பாம் பார்க்கொண்டு தே.

(இ-ன்.) பகுங்கங்கநப்பெற, மௌழியிட குபிப்பு
விட்டுத்துவிழு, விட்டுக்குரிய மீண்விவெதுப்புவேநு
கீப்பட, வேலையான் இருக்க காங்கா வாங்கு விடுகிற
தென்று வினாக்கள் வினாக்கொன்னிடு, கடன்காரர்
மறித்துக்கொள்ள அஷ்சமயக்கிண்வேவனாவன்கு மதே
யதுசாப்புட்ட பூமிகளின்தீர்வாவைய தலைவழங்க
அரசர்கேடக் குதுக்கள்வனவரும் குறக்
கேடின்று தட்சிணங்கேட, கஷிகண்ப்பாடு விட்டு

ஶுவல்மு-ம்ச கொயும்

ந.ஈ

ஏன் என் அங்மானஞ்சிசய்யும்படி வினவ, பரவிமக
ஞ் சுதையும்தன்பம் பார்க்கச்சகீக்காது. எ-று ()

அதுசிராயாசிரியவிருத்தம்.

நெய்ப்பகல புதர்ச்சபாஞ்செந் நக்கையும் குணவா ஞகிள்
நெய்ப்பகல மனைவி யாரும் வழகுத்த போது
பேய்ப்பகல மீன்னை தாலும் பெருமைதாவ்வால்லூ விட்டால்
நெய்ப்பகல யொருவர்க்காகுமென் நணர் தெளித்ததுவோடு

(இ-ன்.) இறநுக்கு அனுஷ்வமாகவாச் தணக்குப்ப
நெய்ப்பகலமிருக்கின்ற மாதாவும், அதிகக்கடன்பட
டிரதாவும் மிகுந்த அழகுள்ளவளாய்த் தணக்கு
உந்த மனைவியு, பெருமைபானை சால்திருங்களைக்க
றிஹக்கொள்ளாதபின்னையுடை, ஒருவதைக்குக்கிடைக்
ருமாகில் அவன் யாவருக்கும் பகையுடையவனேனை
பொதனரூப அறிந்த கிரங்தகர்த்தர்கள் தொல்வாரக
வர். எ-று.

கீழத்தனர்க் கிட்டபோது கீணிவத் தறவு மின்னை
பல்லிருக்க தன்ன நபோது தாமகாத் சுருக்கன்கூற்றம்
நெல்லைமெறியும்போது பற்றுகிட குறவாக்காற்று
மெனிவது வினக்கேவாலில் மீண்டுமேக் காற்றேக்கந்துப்.

(இ-ஞ்) கீர்த்திகரக்கத் தட்டகத்திலிருள்ள தாமரைப்
ஏடுபத்திற்கு அக்காவத்தில் கினைக்கு விருந்த ஞா
யனை ஸீகாற்றிய காலத்தில் அத்தாமரைகளுட் தத்
கிருவாய் காசஞ்சிசய்வான், அட்சுத் பெருக்காடு
கள் தீவற்றியெரியும்போது அப்பெறுக்குப்புக்கு
யாய்வர்கிய காற்றுத்தகியாகநிற்குப் அவனித செநுப்
புதுங்களாயிற் கருக்கியெருக்கிபத்தனவாய் நின்ற
போதுக்காற்றிற அத்திபத்திற்குப்பமனுகும் அது
போல ரெல்வும்கூறந்த காலத்தில் பச்சுத் துவகீங்
கிப் பகைவராவார்கள். எ-று. (ஞ.ஞ)

முதித்தபா வரணர்தக்கோர் மக்கறவளிசப் போர்க்கீக்கள்
கோடுதுபர்வதுமையுத்திருக்கொட்டதுவாதுக்குத்துவார்மண்டும்

ல், எதிர்த்துரா இன்டாக்ரு மெடாதாஸ் டச்சுக்ரீ
முத்தகோ கூட்டிலேயற்றி யல்லதிற் பெருகுக் கானே.

(இ-ன்.) கெருங்கியவித்வான்கள் மேலானவர்கள்
வேதியர்கள் யாதிப்பைர்கள் இவர்களுக்குக் கொடு
த்ததினால் யார்தரித்திரத்தையுடைந்தார்கள், கொ
டாயல்கூமியின்பேரிருந்து யார்வாழ்ந்தனர், ஈடு
ஷல் யாவரும் எடுத்துண்ணத்தக்க ஸ்டாகசல்மும்,
ஒருவரும் எடுத்துண்ணாத காட்டினிடத்துள்ள எரி
கிரும், பொருங்கியகோடை காலத்தில்வற்றியும்கார்
காலத்தில்ஜுலம்கிறைந்தும்பெருகுமல்லவா ஏ-து. ()

கே று.

உணக்கியாருகான்முடமாகி யோர்கண்ணிழுக்குசெவியிங்றி, வணக்குக்குத்துவா ஸ்ரப்புண்டுவயிது முதுகிலோட்டி
அணக்குகவீம்பும்பெய்தியகல்வாயோடுகழுதெங்கியான்
கணக்கன்முகிவல்பின்கென்றால் யாரைக்காமன் துயர்செய்

(இ-ன்.) வாட்டமுற்றும் ஒருகால் முடமாகியும்
ஒருகண் குருட்டைந்தும், காதறுப்புண்டும், நீண்டு
வணையும்வால்துறுப்பட்டும், உணவின்றி வயிறு முது
கோடொட்டியும், அழுகுசெட்டுமுதுமை வாய்ந்தும்
அதன்றவராறிலுடைய கலவண்டபக்கமுத்தில்மா
ட்டிக்கோண்டிதிரியும் ஆண்காயானதும் ஒருபெண்
ஞுபிஸ்பிள் காமத்தர்கோடித் திரியுமாலென்மற்றை
வைர்களை மன்றத்துண்பஞ்செய்யான் ஏ-து. ()

எழுகிருதியாசிரிய விருத்தம்.

உண்மைப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காக்குத
யென்செயப் படைத்தாய்

நுண்மதி உணிகர் தங்களைப் படைத்துக் கோரவர்
யென்செயப் படைத்தாய்

உண்மை வடிகர் தங்களைப் படைத்து வானர
யென்செயப் படைத்தாய்

உண்மைனோதாறும் பெண்களைப் படைத்து கமலை
பெண்செயப் படைத்தளையே.

(இ-ன்) ஓராண்முகனேகருங்களிலிப்போன்ற செலுத்துத்தடிய பிரமணரைப் பகுத்திருக்கும் கூத்துத்தடியும், துற்புத்தியுள்ளவனிக்கர் கணிப்பும் திருத்திருக்கும், திருத்திருக்கும் வரிய நெஞ்சத்துத்தடியும் வெட்டுக்களைப் பகுத்திருக்கும் வானரங்களிலும், கண்ணிடுகள்தோறும் பெண்களிலிப் பகுத்திருக்கும் எழுதியும் பாதுகாரனத்துக்காக பாஷ்டாநித்தாய்,

உறுப்பினர்கள்

உண்ணால் பூச்சுடனைக்கு கவத்த வளம்பினை
நன்றா வெள்ளாமலர் பார்க்கவே என்கிறு
யண்ணால் தன்பிரிவினை வறிந்துக் கொழிக்
மண்ணால் தனியிலும் கடமை யாகுமால்.

(இ-எ.) என்னுமிர்ப் பாங்கியே! உலகத்தில்கற்றிற் கிறத் தெப்பங்கள் மதுரயானது கார்க்களை வீட்டிக்கான் குத்தும், பரிமலையிகுத் துட்பங்களை முடித்தும் மண்ணிலிழ்ச்சிமுகமாச்சிக்கீணுத்துந்தத்தும், மற்றும் பல விதமான இங்பவ்வாற்கிரபரணங்கள் என தன்னையங்களித்துக் கொள்ளுத்துமாகிய இவைகளைக் காட்டுக்கொள்ள வாம் தத்தங்களைவர்கள் காங்கூக்கி பதும் காக்கிவே புலவோ (அங்காறிநூக்க) பெருகமானிற்கிறத்தவை நூக்கங்கள் தத்தாய்ம் என்னையீட்டுப் பிரிக்கிறுப்ப நூன்குத் தெரிக்கிறுத்தும் ஏன் நையல்க்காரன் செய்வதற்காக சீவாந்து நன்னாறியானமயினு எல்லார்.

குறிப்பு வெளியீட்டுத் தம்.

கோவரி படர்க்க காட்டில் குறவுகில்லைத் தமுத மூட்டிற் குதிரைகளிற் காக்கி வைத்துச் சமர்து பேரு வரைக்க ஆள்ளைக் கிணற்றிற் நன்னி யழுகிவா மூடவர் சீசர்க்கான் காலாரே கண்ணின்குறைக் கணவிழும் கம்பொனுமீத.

(இ) வேல்யிவசிங்கங்கள் வழைக்கானகத்தில் குடையிலிருத்தி யான்னமூட்டித் தோனிற் தூக்கிச் சுமங்கு அன்பாகவார்த்துவக்தப்புருட்கீழ்யும், இனாற்

நிற்றன்னி ஓர் முகில்லாத மூடவளை ஒருத்திகூடினால்.
ஆகனால் விடத்துக்கொப்பான கண் ஆகடயவரை
கண்ணும்நம்பத்தகாது. எ. று.

(அ)

கோச்சக்கலிப்பா.

கேம்கொண் டாகுங்மலைச் செம்மலைட ஜெயவராப்
பாப்கொண் டாலும்பணியும் பட்டைச் சுரத்தானே
கேம்கொண் டாலுக்கொன்னர நூறுவய தனவும்
பேம்கொண் டாலுக்கொன்னர பெண்கொன்னலர்காடே

(இ. ஸ.) சியந்தகிரித்தாதக் கொண்டுவிளைங்கு; தா
மகராய்லிலுள்ள ஏரமடேவதும், ஆதிசேட்டினப்பா
யாகக்கொண்டமகாவிங்குவும், வணங்கெத்துதிக்கு
யபடியாகத் திருப்பட்டைச் சுரத்தலத்தில் எழுஷ்தரு
விய சிவபெருமானே! ஒருவன் நூறுவயத்தனவும்
யூம் கொன்னலாம். ம்பெயையுங் கொன்ன
வரம், பெண்களைக்கொன்னல் ஸி காதி. எ. று (அ.கு.)

கஸ்து ரிமுதலிய வாசனை வஸ்துக்களை விற்பனை
செய்பவர் ஒரு வீவடன் குடிபிருப்புச்சுறுது
கமது வரத்தகத்தைக் காட்டியபோது
கடக்க சம்பாஷினை.

ஏழுசிறியாசிரிய திருத்தம்.

நான்மென்பது மணங்கமாற் பொருளதாவிலுக்குப்பதுவே
உத்திரவுக்குக்கொண் மட்சநையரவியடையுயர்மூலைத்தலைக்
(கோட்டில்
நினதங்க தாஷ்சிலுல்லைக்கு; தணமயுமோவைக்கேட்கக்
நன்வேட்டுவுச்சீரிவிட்டங்களைக்குத்தாராண்.

(இ. ஸ.) (வரத்தார்) நான்மென்பது வாசனைம்
மூம் பொருளென்ன? (வெடர்) நாவினால் குவைத்து
சுப்பிடத்தக் குதாசுத்தமோ சொல்லென்ன?
(வரத்தார்) உத்திரங்காலை வெளிக்கள் விசாலைத்து
மூலையினி...த்து அணிக்குதொன்றும் வாசனைத்திர

விடப் பார்வோ (வேட) அவதப்படில் முனைக்கம்
அபுக்கிலிலோ வென்ன (வர்த்தகன்) அக்கான
நறியுள்ள வேடர் குழிருப்பையிட்டு நின்னர்.

கல்லீத்துறை.

பொன்னியின் படர்க்கு டண்பாப்பக் கொடுவரிகாகம்
யின்பார எத்தின்வாயினில் செஞ்சுவன் தேவை
மாலை வீத வாயின்வாயினில் செஞ்சுவன் தேவை
மாலை வீத ஹுகரின்பகே மாணிட வின்பம்.

(இ-ன்.) கருடன் வர வினிடத்தகப்பட்டு ஆகாய
க்கிழவாண்டு வெல்லு ம் கீண்டகாசமும், அந்தகத்
வின்வாரில் அகப்பட்டதைரயும், அத்தேவையின்
வாரிலகப்பட்டவண்டும், அத்தகைய வண்டங்களு
மதுவையுண் ஜாம் இன்பத்திற்கொப்பீப்யாகும் இவ்
வூரகங்கிறுவன்னமரிதாலோ ஹுபங்கிரும் இங்பக்கள்
அதைரத்யானிய விருததம்.

கற்குரப் பாத்திகட்டி கல்துரி யெகுப்போட்டு
கம்பீர் பாச்சிப்
பொற்புர ஏன்னியினா விவைத்தாலு மதின் குணத்தப்
பொருக்கக் கூட்டும்
பொற்பீப் கையாகுக் கற்விக் கினிதாக கரு
மென்கேவ பொன்வினை
நற்போதம் வாராதாக கருணைமே மேவா
கடக்குக் காணே

(இ-ன்.) கற்குரத்தால் வரப்புகளிட்டுக் கல்துரி
வைப் பருவாகத்துவி, வாசனை கீல்பே பாயச்சி
அமைநுண்டாக கருள்ளிவை அதிக்கட்டுவைத்தாலும்
அதின்குருக்கத்துமீய சொல்லவயப்பக் காண்டிக்கும்
சொல்லததக்க அறிகின்வாதவர்க்கு இனிமையான
அறிவுவருமியன்று எவ்வளவு கொங்குவும், கல்ல
குணமாக நுசற்றும்வாரது அப்போதும் அவர்கள்
தீவிருவாதக்கே மேவாகக்காட்டுவர். எ.து. ()

ஏ மாப்புறைத் தல்,

கலிலிருத்தம்.

நன்கி வாயிய நாமங்கப் போய்வாசரின்
மொன்றி கீரை முக்தலை கேட்கின்ற
கெண்டூட கெண்ணடியென் நாகரை வேற்றின்
கெண்டூட காண்கின்ற சின்று தயக்கின்ற.

(இ-ன்.) விதாஷினாவமர்த நாமங்கரத் தடாகத்து
ஆள்ள தண்ணீரைக்கையூல்முகது ஒருமுங்கைதன்
முகத்தினாற்கே, யேந்தீப்பாத்தரன் (அதனுபந்தீரி
ந்த கண் சிமுலைப்பார்த்துகிகண்ணட கெண்ணடபீரன்
து குவிக்கொண்டே கரையிலேநிப் பார்த்தபீரமுது
அக்கண்ணடமீணக்கானுமல் சின் நயயங்கினுள்
வருவாசிதனக்குழம்பொடி அறஞ்சுகலைகணம்பெறுவேந்தா
அஞ்சுகுவாச்சேசபனமுகூடமாசைத்தழுவாய்வாக்கே
பகுவதங்கள்போற்பவைவாகமணிப்பைப்பெறவேந்தாது
கி, செருவழிஞ்சியமாணிடர் தோழுமைகிட்டதூயாக்கே.

(இ-ன்) பெருத்தியசந்தனச்சூழம்பு முதலியவாச
னீத்திரவிராத்தனையும், பலவித கவை யுணவு ஜையும்,
ஏழுபெராச்சேகரித்து சீர்தாலும், ஏதிறங்கரக்கீத
காவைத மூன்டாக கடக்கும் மாதர்களையீணதல்
நாது, மக்குவனவாகியதினே காவாத்தினக்கன் அழு
த்திய, பசியபொன்னுபரணங்களைக் கொடுத்து தும்
கெறுவம் மிதுதியுள்ள மனிதர்களின் கிடைக்கும்பங்கு
வன்யும் கொன்னுதல்கூட து. எ-ற.

(ஏ)

தலைவிவனப்புறைத் தல்.

கோறு.

கிலத்தினித் தழியின்மூழ்கி சிங்ரவு டண்ணோடே
குலத்தலை மஞ்சனஞ்சுகண்டி கூடுவாக்காவிழை
முனைத்தலை யதனைக்கண்டி மும்மதக் கரிசுக்குற்ற
தலைத்தலை கிளக்குமுன்றக் காரிதகண் பேடுத்தம்போ.

(இ. ஸ்.) பூமிக்கிணிடத்துணவத்தில் முழுசின்றாகு முன்வகையுடைய கூட்டமாகி நூதக மலில் சன் கோரபார் திடு, அவன் சாயலுக்குப்பயக்கு கூவெவன்றலரி ஓர் கோளையிற்பு ஆக்கத்து அவன் மூலைச்சீக்காரத்தை என்கி மூம்பத்து ஜீப் பொழியாகின்ற யானைன் தங்களி அமெண்டுமிழுது அவனிகையாகிய சிங்கத்தைக் கண்டிப்பது ஒடிப்போகிறது எ. ம. (கக)

அறபசங்கே காலி வரின் இயல்கூப்பப்பற்றிக்குறித்து

ஏரியோரு திங்களாறு காணுன் லூக்குறாகும் இருங்கோப் பத்தில்லாக மின்ற தூபு மிகரமிடென்ற விரிதலை கேவடன்கையில் விற்குவதைரம்கூபக்காலி ஏரியதூர் பட்டபாடு காலோகாம் படவேபோகிறும்.

(இ. ஸ்.) ஒருக்கேவடன் யானையை து பாணப்போ ஹோம்பான்னித்தாக்கேஞ்சுநாகத்தூற் கடியுண்டு அக்காத்துளை மீதையிழுக்க யானையுக்கத் தூற் காகமும், இறங்குகிடக்கக்கண்ட (ஒருங்கி) யானையை ஆறு பாதத்துணவாகும், கேஸ்டாஞ்சுமுன் தாட்ட பொழுது போகும், புற்றுகாக்கீமா இன் நூன் தூறு இந்தயாகும் கான்து சுக்கோலித்துக்கால்மேடை விரிக்கத்தலையைப் போட்ட கேவடனத்துக்கால்மேடை விள்ளின்குகுத்தாரம் வைக்குதிர்தயாத்திரத்தில், அது அதுகூட அதனுள் அக்காரி இறங்கத்து அதுபோல்கீல அறபசங்கே தாங்கிவான் விஞ்ஞங்குமோன்று து கூப்புக்கார்கள் எ. ம. ()

ஓ கு று.

புதுத்தின் மாணிடாட்டப் பிறப்ப தளிசெனப் புக்கங்கர்
ஷ்ரங்கீதார் காலும்
ஷுபிமுறை நூலின்மூலை வருன் கீர்த்தியாக தகர்க்க
ஈன்பக்கங்க் கென்ற
பிதிவரை வாதங்கை வழக் குகைக்கு கல்லீலாகர
கீசகு கொண்டு
காதவழி பேரில்வார் கழுகத யென்பாரி தூக்கேநார்
கருது வாகேர.

(இ-ன்) உலகத்தில் மாணிக்ரமப் பிறப்புகளிலை எற்பிசால்வர்ங்கள், அப்படிப் பிறந்த ஒரு முதன் அம்யான வேகசாத்திரங்களின் முறைப்படி கிருபை பூசை, திவற்காலயுனதயவர்களுக்கூபாத்திரம் கொட்டு சிஹாயுதவழாதபடி வழக்கு ஓன்றீர்த்த, பெரியோர்களுக்கு வழிபாடுகளைப் போன்ற கூன்று காசலைத்து மேலூட்பேசுப்பற்ற இராதவர்களைக் கழுதை பிறப்புகளேயாவருமிழுங்கள்கள் என்று.

எ வ ரு.

ஆரம்பிக்க மணிமாங்கா வகோத்திக்கரே மண்ணுக்கேள் முகமிகுக்க மரங்குகை இலைகளுதிர்த வாரேந்து வருவதோன்று யழக்குகரத்து மண்மீமல் கிள்ளு வலிபேசி கிருந்திரங்கள் குடியதுபோ வதிர்க்குதிட்டங்குக் கம்பியே

(இ-ன்) பாலீஸ்வரி தஅழுகியார்க்கப்படுகிடைய அயோத்திகையை ஏற்ற மாராஜானுமேய அண்ணுக்கே கேட்டாயுக்க ஸரம் நாக்கமாபிருக்க அதின் இலைகள்மட்ட இம் உதிர்க்குப்போன்காரணமுத்தாத்தன்று தம்மியான வண்ணேட்டு, அதற்கு அயன்ஷுபிதீபீருக்கு பட்சபாதுபாய்த நன்று வல்லங்கமிஞ்சு வழக்குக்கிர்த கு ஒரவஞ்சினைசும்பவுச் சூழ்டிப்பல உதிர்க்குதிட்டுக்கிட்டுக்கிடுத்து தம்மியேப்பன்றுக்கான என்று (க-ஈ)

ஏற்கிருதியானிலை விருத்தம்.

* குலவியக் குழாக்கண் டஞ்சி மரக்கணி வேதும் வேடங்கொல்லிய பகியைத் தீர்த்திரட்டித்தகுரங்காவிகரண்குக் கல்லங்களைக்குத் தெய்த வலமது மிக்க தாகும் புல்வர்க் கடம்குசு செய்தா ஜவிர்தனைப் பேரக்கு வகே.

(இ-ன்.) புலிகையுக் கண்டு பயக்குதூர் விருட்சத்தை வேறியிருக்க வேடதூக்கு உயிர்க்கிஞ்சத்துக்கு மிகுந்த பகியைத்தீர்த்து பட்டித்த குருக்கை அல்லிவட்டினாகொண்டுள் (ஆதலால்) நல்லேகுக்குரு விசயத்துதனி மிகுதியான கண்ணுமையெதரும். அற்பர்க்கு குகுசுப்பத

* இக்கணத கபோதவாக்கியத்தி ஜகளது.

ஏதனி இப்புவனக்கே மிகுந்த ஆபாயம் உண்டாக
கும் எ-று. (குடி)

நன்மான் சூலமரங்க தன்னோலங் தடைக்கவூயிர்.

தங்கள் மானம்

நன்மான் மரகிழவன்ன வெங்கவுருட் களிடையே

பெண்ணம் ஒப் புது

நன்மானம் வைத்தெந்த காஞ்சுமர் தங்களுக்கு

தங்கம் செப்போர்

நன்மானி யகுடக்கோடைக் காக்கிச் சு அன்ளவை

வழுக்க வாமே.

(இ-ன்.) தாங்கிறந்த ஜாதியமொனம், தன்னி—
ம்வக்கு அடைக்கவர்களுடைய உடுப்பேங்கு) மன
ம்முதலியதானாகின்றும், தன்னுடையமானத் துக்குச்
அமானமாகக் கருதுகின்ற அமோனம்வைத்து எந்தக்
காலக்கிழும் கன்னை செப்பத்தக்கவர்கள் யாரோ
ஆவர்களையே பொருக்கிய மானும் மானமுன்னவர்
கள், அப்புமென்றாட்குத்தவர்களை இரட்சிக்கத்தக்க
வெள்ளல்களைப் பூர்வமாக்கி கீர்கள். எ-று. (குடி)

நன்னைத்தான் புகழ்வோருக் தனகுவகை பெரிதனாலே
தான் சொல்லோரும்

பொன்னைத்தான் தேஷ்யதம் புரியசம் வருள்காத்துப்

இரான்றி லேரு

மின்னைப்போன் மனையானை வீட்டில் வைத்து

கேள்வக்கும் விருப்புக்கோரும்

நன்னைப்பொ பாவங்காப் பகுப்போரு

ஶநிலில்லாக் கஷ்டாமே.

(இ-ன்.) நன்னைபே இக்குக்கீன்றுவர்களும், தாங்கா
திலையெபரிதென் துவரப்பவர்களுட், செய்குளின்
தேஷ்யதருந்துகெப்புமல் புகுத்து வைக்கிறப்பவர்
களும், மின்னைப்போலும் தேதக்காக்கிப்படும்) ம

சா

விவேகசிந்தாமணி.

கீர்மினையிட்டில் காவத் துப் பரத்தூயம்போகத்தை
இச்சிட்கிண்றவர்களும், தாப் தக்ஞத வித்வான்கள்
முதனியோனாகிறாதித்துக் கொன்பவர்களும் கிப
விவரகள் புக்கிபிள்ளாத விழுமக்காவர்கள் எ-று.

பெண்கீங்கொந் கேட்கின்ற பேயக்ரதுக் குணங்குப்
பேழ் வோபச்

முண்ணடக்குக் கீணவில்லா முக்கீரீர் புகு-ரென
மேற்பு யொன்னுதே

உண்ணும் முதிர்ப்பெரகுள் கீர்த்தியத்த மென்னதென
முணர்வே யில்லா

அண்டு ஊயர்தணைக் கேட்பொ ரழிவறுக்கே
செப்தவ ரதியதானே.

(இ-ஞ.) மாண்பார்த்து பாற்கலைக் கேட்கின்றபெய்த்
காாபே குணக்கெட்டபெழுக்கைய உலைவிகளுக்
லும், விதுவை, குக்குர, ஒப்புக்கரக்க்கூடாத சுத்த
வீரர்களுமாகியவிவரச்சொல்லும், ஆண் தன்மையைப்
கடயவிரண்டு செய்வதெட்டாது, உலகத்திற்கிறங்க
வர்களுள், புகழுப்பத்துமூம் இன்னதென்ற ஆரப்
ந்து அறிய தவர்களே துநித்தவர்களைக் கெடுப்பவு
ராவார் நியாயத்துக்கீட்டு நியாயக்காதமாகப்பே
குவதே அவர்கள்புத்தியாகும். எ-று. (ஏ-ஞ.)

பெசல்லர்க்குக் கல்விஹரில் கெளுவமுண்டா மதலேடு
பெரகுஞ்சு சேர்க்கால்

சொல்லா தஞ்சு சொல்லவைக்குஞ்சு செந்தென்குற்
குடிகெடுக்கத் துணிவர்கள்கூடப்

கல்லோர்க்கும் மூன்றாகுணமுண்டாகி வருள திக
ஞான முண்டாகி

ஈல்லோர்க்கு மூபகார ராயிகுஞ்சு பரத்தியை
யெப்து வாரே.

(இ-ஞ.) துற்குணமுண்டயவர்களுக்குக்கல்வியுண
டாகிஸ ஈவம் அதீகப்படுப், அக்கல்வியேநுசெல்வு

நூல்முட்டுக்கரும்.

கால

முன் கூடினால் சொல்லத்தாக வார்த்தையளையுத்து
தோல்தும்படிசொய்யும், சன்னிசால் எங்குஞ்சிசலை
நீத்துத்தாகிருத்தால் சூதாகிளவெட்டுவுட் துணி
வார்கள்; கர்ஜுணமுட்டாத்துக்கல்வி, செலவம்,
சோறசெல்லாதா, ஆகியதிக்கழுங்கு முண்டாகில்
அருஞும்ஞானமுடிபற்று வாவருக்கும் உபகாரிக
ாரச இருந்து முத்திப்பை வார்கள், ஏ.து (கால)

தலையிருங்கூறா,

கேவ து.

ஷக்தியின் அழியிக்கிழ்சே ரூரோமமாங் களியகாதனு
நக்திரனையே யென்றாத் கையவான்முக்ரதை கோக்க
நக்திர கிரிக்கவிம்பி வழிமற்ற திடிதவ்கணு
கிட்டுத் தயற்க ஜோதிச செலிதனக்குரைத்தம்மா.

(இ-ஊ.) புத்திசுத்துமியாகிபு நடப்புக்குத்துன்ன நூ
போம சகிபு கரிப்பாகமானது (எனது நல்விபிள்ளை)
உதன் தைத்தச்சுத்திரனையறு கருதுமேல்ஸூக்க, மு
கீகளாகவேமாத்தரமணிக்க வேறைருக்கிவழியைத் தந்தது
குகொன்று தனிப்பார்த்து. செவ்வரிபறத கய்க்கு
போதுங்கண்கள்கூடுத் தெவினாக்குச் சொல்லியது.

இதுவுமது.

நாமா மேகடமீதில் மக்னைகிப் புவாக்கணு
நாமா மதியென்றெண்ணி யிராகுவந்துற்றபோது
பாகுசீர் மொழியினாகும் பத்தியே பாதம்ஹாங்கத் தே
நீத்தாகமாமயிலென்றெண்ணித்தெட்டர்ந்தராயின்டயன்

(இ-ஊ.) வானமானிபு மேகடமீதில் (எனதுதெயில்
விய.ன) மங்கைப்பருவமுடையவன் சின்று உஸாவு
ங்கயில் ஒப்பாற்ற ஓரண்சுசுத்திரனையறு சினித்து
(வெக்கிரகத்திலொன்றுக்கு) இராகுவென் ஒன்கரும்
பாம்பானது வாத்துக்கிருக்கப் பாஸ்போதும் மொழி
வயபுடையான்மனம்பதறித் தனதுபாதங்கள் வரு
த்தநடக்கைக்குல் ஆவன்காய்வீத்கணு தோகைகளை

ஏதாவது மூலிகைகள் என்னி அப்பம்புதி நும்பிகிட
ட-ஆ ஈ-ஆ. (க08)

ஓ எ று,

சுவதாகர வீழுகிறான் சாகாக்தன்னோச்சார்க்தாற்
குலமென்றே சென்றுதல்லாத் துங்காந்தில்லூருத்ததுங்கே
புவயச்சன் சுபையீற்காருப் புங்கவியனர் சார்க்தாந் [நாந்
உலமென்றே கொள் வதவாணவிட்டு ரோபரியார்குத்

(இ-ன்) சுவதாகை ஸ்தாழுகு (நாந்நமுள்ள) சு
ங்கனீருட், சமுக்திரத்திற்புகுர்கால், அதைதங்கனி
ங்கென்று ஒரு ரூக்கோஸ்ரூமஸ்ஸரமல் வெறுக்குந்
தன்கஞ்சு நன்கீடா? இல்லை (அது ஸ்ரீவ) பெரியங்கித்
துவான்கள் சுபையில் (சீரப்புறாதுத்தேகன்கியில்லை) த
ஶாந்திக்கீழுர்கள் கூங்குத்தேசர்க்தாநும் நந்தவர்களை
நீராயத்துக் கொள்ளுத்தால்லாத் குந்தாக்கோல்லார்
கள். ஓ-று (க09)

காரேஜுக் குழுங்கடப்பிடி குந்திலை வாளிதப்பி
மேரேன வர்க்குதீர்க்க வேழுத்தின் கோடுதப்பித்
தர்குத கரியரோம்க் கங்கிலி வழிப்பிரைக்கு
கிரிய ஜெனவளர்க்க செல்வனங்குவிற் கைவைத்தான்.

(இ-ன்) கூங்கலாகிப்பிமகத்துர்க்கும் புதுவமாகிய
வில்லம்பு-குந்கும்மகாமேரு பீபன்றுமூலைகளாகிய
யானைத்துத்தங்கஞ்சுக்குடி, தவநிற சோமமாகிப் பங்கி
விலியில்வழிபேசன்றுமேன்கூடியபாய்வார்க்க செல்
வந்ததுயுள்ளது என்றுக்காய்க்குதாவன் அல்குலாகிப்
பரம்புப்படத்திற் கருக்களைக்கீர்க்குந்தான் ஓ-று.
கண்டகத யொழிக்கும்காச கோரகி கொழித்துமேலே
வண்டலு மழுக்குந்தேரு முதலமூமாகுநாசல்,
கண்டக வீரு கைப்பக்கண்டு பெறுக்களி ஏன்னக்கீரண்டு
கண்டக புளைக்குரல்லாங் கதியனாக கருதவாரே,

(இ-ன்) கண்டகவுருவன் (நீ / வீரிக்காக்கீர்க்க நாந்
வெளியிற்றுள்ளும், குதுவர்வனையித்து உவர்க்கீர

முக்கிச் சேதனையவழுக் குத்திரண்ட இந்தப்பாரை
தவாசல்றன் றுன்னி, அதனிருப்பைப்பார்த்துவெட்டு
ந்த சுக்கோஷத்தை மனதிரவெண்ணி வாலிபர்தன்
இதுவே மொட்சமிமன்ற கருதுகின்றார்தன் எ-று.

கேற

ஏர்க்கெருவன் கணைதொடிக்க மேற்பறக்கும் ராஜாவி
குத்துக் கண்டே

ஏர்து சிறுகானகத்தி றுயிர்ப்புருபேசிதனக்
குரைக்குக் காலை

வினார்த விடங்கிண்ட யுயிர்வீழிம் வேடன் கணையால்
வல்லு றும் வீழ்த்

நரன்செயலே யாவதங்வாற் நன்செயலா வாவதுண்டோ
வநிவுள் னோடே.

(இ-ன்) ஒருங்கடில் ஒனித்திருத்து வயியகணை
கோடிக்கும் வெடனைக்கண்ணி பபங்குபறந்த புருக்க
னீர்ஸ்டில் ஆண்புருவானால் பெட்டைப் புருவாவப்
பார்த்து கம்முப்பட்சிக் க்குறுதி மூழிசிலவேடனி
ருக்கென்றுன். ஆகாயத்தில் இராஜாவிப்பட்சிபறங்கி
றது பாதுகெய்வேர்மென்ற விசங்பட அந்தச்ச
மயற்றில் அவ்வெடனை புதிலிக்க பும்புஷத்து
அதனைவாதிறக். அவன்கை விஸ்விசிருக்க அம்பு
யீபட்டுமீற்றாத்தும் இராஜாவினாயக்கெரண் றுயிர்
ழந்துபத்தன்றுல் எல்லம் கடவுள் சொயல் வாவத
ல்லால் தன்செயலு வெள்ளென்று ()

கொல்லுலை வேற்கெயர்க்க கொல்க்கையாக கணிவாய்மாடை
கல்லனாயெய் பிற்புண்டு ராசிக்பாண மீதித்
சௌல்வரித் குக்கிசீடுக்குடும்பத்துக்கேறு வென்றுன்றுக்
மென்வியல்கண்ணும்குவாயும்புகைத்தனன் வென்றுத்தெ

(இ-ன்.) கொல்வு னுலைகிற காச்சி கூர்தை புத
வேலையுதமூர், வண்ணதை மீண்டையமைத்துக்கணக்குறு
கொவுக்கைப்பழும்போன்ற செயந்த வராயிலையுமூன்

காலை

விவேகசிந்தாமணி

ஊட்பவே? கல்லதுபரண க்களே தீதாத்தினா அரிச்து
காதியினுபரணத்தில்குற்றம் பொருக்கிப்பகுன்றி விளை
வையாற்றின்தது யாகுகாரணம் என்ன கும்போன்
யையை முஸ்டாயவன் வெட்கித் தனது கண்ணையும்
சேவ்வாயையுமல்லுக் கொண்டு வெள்ளோழுத்திருங்
து செர்வன்னுன். எ-று. (க0க)

து ஸீ வ ன் கு ற் ரு

கவி விருத்தம்,

அருகிவிவ ஏருகிவிவ ஏருகிவிவர வருகுச்
கரியகுமுன் மேனியிவன் காணமயில் சரியல்
பெரியதன மின்டகிறிது பேதையிவ கௌயோ
தெறுவிவிவ அனின்றங்கீ தெய்வுமென வாடும்.

(இ-ன) கறுப்புதீரம்பொருக்கிய கூக்குலையும் அழு
கிய மேனியையப், காணமயிலீப்பே துஞ் சரியில்
யுஸ், பாரித்தழுமீனையும்கிறுத்த கிண்டமினையுமுன்
ஊட்பண்ணுணவன் பக்கத்தில்வர மனமான குருகும்
கியோவீதுயில். இவன் சிற்றுராகிலைக்கூபுக்குல் தெ
யுப்புபெண்டினனாறே மயக்கிச்சீரால்துதல் வேண்டும். எ-று. (க0ங)

ப ர ன கு ற் ரு.

கு று:

அவரு வரன்விழி யாலிகூழ கண்ணுதற்
நிலகன் கண்டெட்டிர் செஞ்சிலைமாரதுஷ்வ
கலை பேசுவது கண்ணிது வாடுமென
மஹரம் பைக்கதெயும் கண்டது வணக்கினுன்.

(இ-ன.) வரனாயகத்துக் கொத்து கண்ணுதைய
ஏங்கள் கண்ணிரினது கல்லதெற்றியில் தூள்ளுப்பாட்டு
அழுகை செய்வியுவிக்கீர்யுதைய பண்மதுவன்கு க
வரையினைக்கும் கண்ணேற்றுவென்றுகின்றத்து தண்மல
நாபுகளைத்தெயும் (அவன்மூன்) வைத்து வணக்கி
ஞன் எ-று. (க0ங)

கலி சிலைத்துக்கா.

குருங்குக்கிண்று கூத்தாடிய கோவத்தைக் கண்டே
நூல்கு முன்புவரம் பாடிக்கொண் டாடியவதுபோல்
ஏங்க வீட்டிலே பேசிய கஷ்டங்கள் ட
கீர்க்களாட்டியே செச்சிடி குறிவில்லார்கொப்பதோ,

(இ-ன்) குருக்கு கூத்தாடியின்ற அழுகைப்பார்த்த
து ஒருங்காரதாலும் துவ்வாலுடக் கருதினாலும்பொ
ட்டுடன்னீதியில் ஆடிய நபோன் கூக்கிணித்துப்பேப
கூப்பூட்டர்களைக்கண்டு ஒச்சித் தலைகளை யாட்டிந
நாஞ்கண்ணத் தாஞ்களே மெச்சிக்கொள்ளது அறினில்
வார்த்தா மூல. எ-று. (எ.ஒ.ஒ)

அறுடிராடியாகிரியவிலிருத்தம்.

விள்லது விழித் தெக்கும் கேழுமா ந்தங்கிற் கெண்றும்
உல்லியம் பதுக்கிற்குருந்தும் நம் கனர்க்கா பிக்கித்திருந்தும்
ஏன்னர்தாஞ்செல்லுக்கஞ்சிப்போதுத்தனர் பெரியோரென்
நம், எல்லதேன்றிரு கவேண்டா எஞ்செனக் கருதலாமே.

(இ-ன்.) விலைகளுக்கு வோடுத்தல், யானைகித்திகளை
கொப்பதல், புலிபது வகுதல். சிடர்கிண்ணால்குதல்கிழம்
மக்கள் சிடால்தூக்குப்பயந்து பெரியோர்க்கப்பாறுமை
வோடுத்தல், இவைகள் யானவயுட்டான்மையென்று.
கிணைக்குக்கூட்டு விழியென்றே சிக்கிக்கொல்வன்றும்
உலக்குதனிற் கிடக்குமானம் சுலத்தைவிட்ட டசன்றபோது
கொலைபுறி கேட்டங்கண்டு கரவித் தொன்னிகொல்ல
வலிவினு வவனைவெல்ல குகையோன்று மில்லைபெண்டே
கலையெலி காகஞ்செய்த குதை ஏயன் விளம்புகொமே.

(இ-ன்.) தண்ணீரிலிருந்த தூரா ஜூமக்காரிலிஸ் வாந்
பொழுது அவைக்கிறதால் தூக்கை மிக்குய்க்கூடிய ஒரு
கீவட்டங்பார்த்துப் பிடித்து வால்மிகிட்டுக் கட்டிக்
கொண்டுபோக வந்த தண்ணீருப் பிரானைகினேகித
மக்களிருந்த நீரு மாணும், எல்லும், காகமும், தங்க
ங்கள்கூம்புமினுஸ் ஆவ்வீட்டனை வெஜபிக்க மாத்தாரு

ச.அ

விவேகசிந்தாமணி

வங்கரிலும் டியாதென் றாக்ஷீ தது ஒருவித தந்தை
த்தால் ஆஜமனவத் தப்புவித்த காத்ரோயர்கும் (ஸீக்ஸ
ப்தகாபியம். எ-ற.)
(கக்க)

விலமதிர்குனாவான் கேள்வி வீன்குடித்தனரும் வாழ்வார்
தனிமலாம் வாசக்தோன்றும் சுதனமரத்திற் கொப்பாம்
வெநிவாக கயவன் கேள்வினன் குடித்தேசம் பாழாக்
கூவெலாம் பழுதவெப்பு கோடரிக்காம்பு கேராம்.

(இ-ன்.) உலகத்தில்லைத்தனமுடையவனுப் பூரு
வன்பிறங்கால், அவன்வது குலமுழு நும்வாழ்
வையடையும், சுதனவிருட்சம்போல்ளத்திலைசாவிதும்
புகழ்மணக்கும், நன்னாயில்லாக கீழ்மகனுப் புதித்
தால்அவன்குலமுக்கீதசமுப்போழடையும், கோடரிக்
காம்புபோல்தன்று நிக்கு நன்னாக்குவான்
வியப்போரத்தைக் கைக்கிக்காண்ட புருபாரியர்

கஞக்குன் கடங்கதசம்பாஷனை வைப்

தலை விதோழிக்குக்குறிபு

வணசீர்க்கழிவெழவாகிரியவிருத்தம்.

உயிரைன யாஹுடன் கங்கத வினவறிக் கிண்டெனை
மணக்தோ ஜூட்ரிச செய்கை
செய்வெனை யென் நிலை மனதகா யெனத் தனவா
தகவலிரு வங்கையுக் கிடென்
நவில் விழியாவ மயந்பொது ஆழ்வை ததிலூம்
பெண்டதிவை சுதா ரூதுன்
இயலென வன்னுவ குரைத்தார் சான்று? யெனப்
புகன்டே வனின்புற் குனே.

(இ-ஏ.) வெல்போ நூங்க ரியர்க்காலையுடையதோ
நிலே? எனதுவிரிலு ஒரு கிறங்க சோஷங்கனிடத்தில்
வந்கான் குடிக்குவாய்வரும் முமதனத எனதுவிசங்க
தாயகனாறிக்கு திலை மனது கய்மறை வென்றில்

അബ്ദുൽ-റഹ്മാൻ

8

ஸ்ரமல் என்றே கோபகுடிகாண்டிப்பழப்பட்டது
காத்தகரியஞ்சு தெய்யத் துணிக்குமாக்குக் காரணம்
யாதென்றுகீட்டக அப்போதுவான், உண்டிடங்ப
நம், இல்லையென்பதுமாகிய விரண்டிராயுக்காகும்
குற்றமாகமே முடியுமென் நெணக்குப் போசித்து
கூயம்பொதுவென்ற தலையிலெழுதிய வெறுத்துக்
தவருபிதன்றும்தொன்னேன், அவர்முன்னிடு மதி
கடீகாபங்குகாண்டு விதீவை மதியால்வெள்ளுக்கடா
தாவென்ற அதற்குகாண்டுகீர யென்பதறி பென்
புத்தியல்லவா ஒன்மக்காக்குவென சிறங்கபுத்திய
ம், சுத்தின்படியே உடக்குமென்று, பேரியோர் உட-
டனோ யிட்டிருக்கின்றார்களே, மேலும்திட்டிருக்காட்ட
சிதாங்களே பிரத்தியட்சமாகிருக்க வேறுத்திவா-
வேன் என்றால் அதைக்கேட்டு மனமகிழ்ச்சனர்.
இதையியற்றாவராக ஏ-று. (—)

(四百五)

எட்டிக்கூடுதலாக வரும்பொருள்கள் மற்றும் தொழில்கள் நிறைவேண்டும் என்று அதிகாரிகள் சொல்லுகின்றன. ஆனால் இது ஒரு பார்த்தல் முறையாக இருக்கிறது. அதை விரிவாக விவரிதிசீலமாக சொல்ல வேண்டும்.

(இ-ன.) திடே வா கந் தல்வர்ஜ்சாந்தி பத்தவும், அய
வர்க்கம் மீண்டும் விட இ-ங்பத்தை யிட்டிருத்தவனும், காமாக்
கிளரியா ஸ்வருஷ்டு கீன் நான்னினைப் புவனின்டுத்தனி
பக்கவைத்தவருட், கெவல்லுக்கெறாழிலைமேற்கொண்ட
டீபார்க்கனத்தில் பயக்கேதுபவரும் (இ-விய இவர்கள்)
குஞ்சியாதியுடைக்கு கெடுகான் கலைத்தின்
துன்பத்தைப்பறித்துப் பின்புநாக்கத்தில் விழுவா
ர்கள் ஏ-று. (ஏது)

16-570

மதியிலாமலைத் தீயான் மன்னன்மடக்கமுறையை ஒட்டுக்கொள் வே, குதுவது காலக்கண்ணிற் ரோஷமென்றுகரத்த யாற் றில், புதுமையாயெடுத்தபோது பெட்டியிற்புலியாயாலே அதிருடன் சடியுண்டன்றே வருாரக்கடக்கான் யாகோ.

(இ-எ.) விவேகமற்ற நூப்ரமணன் தன்னிடத் தங்களில் பாரின்றுவந்த இராஜகுமாரத்தின் மீது விசாமோகங்கொண்டு, அவன்புத்துப்பல்ஜியான காலம் நிகழுக்கோலங்குமடையதென்றும், இட்டீன் அவனைப் பேற்றாமூடக்கஞ் செய்து எதிருத்திய கிரோட்டுக்களில் சிட்டிவிட வேண்டுமென்றும் அவன் தாதையாகிய அரசனுக்குத்தெரிவித்து, அவ்வாறே சொய்வித்துப் பின்புகான் அந்தப்பிப்பட்டுவாய்த் தீதழிக்கொண்டு ஆந்திரராமர் தென்கோரிடத்து வெப்பிப்பட்டுவைக்கன்று அதையெடுத்தாலையுடனே திறக்க அதற்கு முன்னமே வேட்டை உருவாந்த வேகங்குரு அரசன் அப்பிபட்டுவைப்பார்த்ததற்கிணந்துத்திருக்கு அதற்குக்கீருக்கு கண்ணிலைக்கை அலமுக்குவிளக்கான வேட்டை விவகாப்பட்ட புலிக்கப்படுத்தப்பட்டுப் பூட்டுப் பாதுபாடு மாற்றில்லீட்டிவிட்டா கூவால், அப்பிபட்டுக்குன் பிரேரிக்கப்படி அப்பிரோமணனையுடுத்துக்கொல்ல அதனாலிருந்து கரகந்தை யாட்டுக்கான எ-று.

(க-இ)

கூமயது கல்வியுக்காம் மலைக்குக்கை கணிதப்படுகிறதே ஒய்யும் புலிக்குக்காட்டி யடலியிற்றுரத்துக்காலை கைப்படை கரிக்கோளரவே படிப்பாருக்கு வைப்பட்ட வெற்றுவும் பிரேரக்கானே கொண்டிட வீழ்த்தத்து.

(இ-எ.) நூரட்டிக்கோளானது புலிக்குக்கும்படியான ஒரு குகைக்குப்படுத்து அப்புலிகை ஒரு விதமாய மிரட்டுச் சுக்கேதத்தைக் காட்டிக் காட்டின் வழியாப் கீரட்டுகிற காலத்தில், ஏதிரில்லுக்கு ஒரு கரியின்கோளால் அப்புலியானது உண்ணம் வைத் தெரிக்குக்கொண்டு அவ்வாட்டின் மேல்பாப்புத்துவால் ஆட்டுக்கூடாயித்தது. எ-று. (கதக)

வேறு.

மக்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ்
தசரதஜும் மரண மாலை

செங்கமளி சிலைத்தொல்லை தோமன் கேட்டது
சென்றுள்ள மரன்பின்
தங்கையுள்ள சொற்றேட்ட ராவணனும் சினையோடு
நானு மரன்டாக்
அங்கைதொற் கேட்பதேவதாக் கேடுவரும்
பேருவகோர் எக்கப்பர் தாமே.

(இ-ன்) அரசர்புசாழும் தசாதன் ஏகடுக்கிளியன்
எம்பணையின் சொற்றேட்டு மரன்மனைத்தான்,
ஸ்ரீராமபிரான் ஆனக்கொற்றுக்கட்டு மரன்மனைசென்
ஏவருக்கிறைன்; இருவாணை தன் தங்கைக்காலியதூர்
ப்பக்கைக்கிண்சொற்றேட்டுத் தன் சுற்றுத்தீராகி மர
னானான் ஆகவால் வந்திரிசன்சொற்றேட்டுப்பிதல்லாம்
துண்பத்திற்கே யிடமாகும் உலகத்தவரும் கைகப்
பார்கள். எனு.

(கங்க)

ஓ வ ர.

* ஆதியா மிருங்கட்டுக் கவுமதிப் புற்றுவர்க்குள்
குதினுற் பயட்டுசெய்து துணையிரிச் திசீயிரென்று வுல்
வேதியன் பன்றாவில் கேவகைதாய் பக்காசகாவி
மூதிய கைத்தோவரு பருந்த கெப்துவார்தோ.

(இ-ன்.) மூதலில் ஒற்றுமையான கிழைத்தாத்
கொண்டுக்கூந்து இருந்துமாரும் மற்றிருந்தும்
நூலாறிக்க ஓவைக்குமென்றெண்ணை, அதற்குரியவு
ஞ்சகங்கள் பலவாகச் சிரான்து அதனுல் பகுக்கீர்க்கு
ஒத்துவண்டுவிட்டோ நூல்புரிவது ஒத்துக்கியானவு
தன்மங்களோடு இனைசிந்தாது கூடுக்குளாவி வகுத்
ஒரு பிராமணதுவாட்டு சூதத்தில் பக்காசகாவினைய
ஏவத்து ஆகிப கைத்தவயியாப்பாகும். எ-ந.

அருமையும் பெருமைதானு மறிக்குடன் பகிவர்தம்மால்
இருமையுமொருமையாகி யின்பிரத்தேக்கு வண்டாம்
பாரிவியாச சகுணிபோலப் பண்புகெட்டாவர்கடம்பால்
ஒருமையினியமெய்து மேதுவேயுயரு மன்னே.

* இத்தாத சித்தமணியில் நூல்கள்.

(இ-ன.) ஒருவகுடைய அருமைப்புதாமகளையறி
து உண்பாடான சினேஷன்ட் செப்பார்கள் கிள்
இம்மூம், மறுமை, இருமையினும் ஒரேவிதமான இ
ங்பத்தையகுடவதற் கேதுவன்டாகும், சுருள்ளைய
ப்போன அன்பில்லாமல் தூர்குணங் கொண்டவர்களின் கினேகத்தால் பெண்மேலும்பாவதுகளே அதிகப்பட்டு நாகவேறு ஸ்ரூப்புகள்டாகும். எ-று.

ஒருவனே விரண்யீயக்கை பூங்பொதி யானாதற்றம்
ஒருவழும் புகழுமாகு மதற்குக் கீபின்பழுற்று
மருவிய யாக்கையின்கே மாய்க்கிடு மற்றியாக்கை
திராதா யுலங்மேற்றச் சிறச்துபிரு ஈரித்துமன்றே.

(இ-ன.) உலகத்தில் மனிதர்களுக்குப்பொய்யுடம்
பெண்மூம், புச்சுடப்பெண்மூம், இரண்டும்புகளு
ண்டு, அவற்றுள் இவ்வுலகவின்பங்களை நகர்வதற்
கேதுவரியன்றதப்பெரகுங்கிய மாபிசபின்டமாகிய
பொய்யுடப்படி இவ்வுலகத்திலேயேங்கிணங்கிற மா
யக்குவிடும் புச்சுடம்போவனில் இம்மை மறுமை
ஏஞ்சீல்துவுய என்று ரழியாமல் உலகமெங்கும்
சிறக்க ஓர்த்தியோடுகிணகிற்கும் எ-று. (கூ. 0)

கவி விருத்தம்.

கேவியானது பயிர்தனை மேய்க்கிட விதித்தாற்
ால்குணங் ரூபிரதனைக் காய்க்கிட சினைத்தால்
ஆலமன்னையர் பாலகர்க் கருத்துக் காலுவல்
மேல்தோர்க்குடன் யார்கொலோ விவக்குவர் கேட்கே

(இ-ன.) குருக்கின கவலை சுநர்ப்பட்ட கேவியே
புதியருய்வன்னாவும், எபன் உயிர்களைக்கவறவும் கொ
ல்லத்தக்கங்கிழுத்தைத் தாய்யர்களே பின்னைக்குக்
கூடுத்தவும் கினைப்பார்கடாகில் இதையந்துதடு
ப்பவுர்யாவா. எ-று. (கூ. 0)

அதுசிருதயாகிறிய விருத்தம்.

அ நக்கெடு க்கியுங் குன்ற மாவிப் பாயுங் காய
ந க்கெடு மதியும் போகி கிண்டதோர் கரகிற் சேர்க்கு

மநக்கெமை ரயோர்கள் சுரவனிகர்கள்துழுதேவரங்கு
குலக்கெடு வேணுமாதச்சுணர்களைக்கும்பினேர்க்கே

(இ-ன்.) சந்தர்த்துணத்தைப்படியீடுபர், அரசர்,
ஒவ்வொர் உழைனர்கள் ஜம் ஜாதி களிலூயர்களை
க்கெடுக்கத்தக்க பாத்துறையை, இச்சித்துவர்களுக்கு
குத்தாமங்கிடுத், செல்வங்குக்குறைபும், உயிரழியும்,
தேக்காந்தியுமாறும், புக்கியுக்கெட்டு கீண்டாகத்
நைத யடைவர்கள் என்று. (கஷ. 2)

இரண்டு சுதோதரிகள் தங்களிடத்திற்

கலந்த இரண்டு தலைவர்களைப்

பற்றிக்குறியது.

கட்டளைக்கலித்துறை.

அரவிச்தாண்பன்க்கதன் நம்பி மைந்து வான்னான்கையில்
வரமுட்டி யாபுதம் பூண்டவன்காறு மத்தங்கங்கே (பே.
பரமன் நிகிரியை பேச்தியமைத்தன் பணக்கன்வெந்தைப்
புரமென்றெடுத் தவண்மாற்றுக்கூக்குவக்குண்டோடு

(இ-ன்.) தங்காய் என்கீட்டிற்கு வாதுவன் தாம
வரக்குச்சிதீன + ஜூகிபகுரியன், அவன்புத்திரன் கா
னன், அவன்தம்பி அருச்சனன், அவ்வருச்சனன்
கை உத்தான்கிருஷ்ணன், அகிருஷ்ணன்தாமயன்
பஸ்ரமன், அப்பஸ்ராமன்னாக்ரீதுனன் ஆயுதம்கைலப்
பை, ஆக்கவப்பைப்படுஞ்சுறுப்பவனுடைய எழுந்தக்க
டாவென் ரறிவரபாக, வென்றுசொல்லி உண்கீட்டு
ந்துவாதவன்யாவென்றுக்கடக் தநக்காப் பிழபெ
ருமான்வகுக்கும் கூயிலைப்பையை பெடுத்த விராவன
ன், அவ்விராவனதுக்குப்பைக்கவனுடையஸ்ராமப்ரா
ங்கு காசத்துவம் பூண்டவதும், அவ்விராவன
கேட்டுப் பககத்து ஏதிர்த்துவதும் பரவதங்களையெல்
வாம் இலைகாகப்பெயர்த்துதுதுதுவனமாகிப் பூஞ்ச
சனையன் எனவே குருங்கிளன் நறிவரபாக, எ-ற. 2)

இரண்டுக்கண்பார்கள் தாங்கள் கல்லிலெப்பத்
மங்கையர்களியல்லைபக் கூறியது.

ஏத்தான்றைவி தனமயன்மணைவி தனக்கு மூத்தான்
அங்கைவோ நிய அங்கைக் காணுமற் தங்கைவோ
கொங்கைக் கீரைக் குடையவளாயிக் குவலயத்தில்
ஏங்குக் திரிகின்ற வயிசுவலூர்தி யென்றேஷனேயே.

(இ-ன்.) ஒருவன் மற்றொருவனைப்பார்த்து நல்ப
கேள்கைக்குமங்கைக் காந்துக் கையைப்பொன, சிலபெரு
மாறுக்கு காயுதையிடப்பார்வதி, அப்பார்வதியின்
தனமயன், விழுது அவ்வின்குறுகின் மணைவி இலக்கும்.
அவ்வினக்குமிகு மூன் பிறந்தவன் மூத்தவி,
அம்மூத்தவிரானவனே நிய காணபாரும். எனவே
சமூகத்தெயன்றுகூற அதைக்கேட்ட மற்றவன் கா
ன்கலைத் தங்கையே வெளில் வரிசுவக் கடவுளின்
வாகனமாயும், பத்து மூலைகளை யுடையனவாயும்.
ஏங்குக் திரிகிற கூயென்ற ரிவரயாக. ()

அதுசீராட்யாசிரிய விருத்தம்.

இந்திரன் பதங்கன் குன்று மிகுறயவர் பதங்கன் மாது
மத்தர சிலைகள் பேற மறுவைல் வறுமை யாகும்
சந்திரன் எதிரோன் சாயுக் தரணிமித் பேறய மாஞும்
அந்தணர் கருமக் குந்தில் யாவரோ வரத்தார் மன்னில்.

(இ-ன்.) வேலுதிபர்கள் தாங்கள் செப்புத்தக்க விரி
வைகளை செய்யசெதாழிர்க்கால் இந்திரனாதுசெல்வ
ங்களும் குறையும், இராஜாக்கள் வாழ்க்கையும்மா
றும், மீதுரபலையினது கிளைகளும் பொய்ம், எவ்விடு
நங்களினும் வறுகைமயிருந்தாம், சாந்திரகுடியர்களு
ம் சிலைக்கு வார்கள், பூவுலக்கிமல்லாம் பொலிவபூ
ந்துகிற்கும் உலகில்லாமுத் தக்கவர்பார், எது. ()

நல்லை குற்று

எழுசீராட்யாசிரிய விருத்தம்.

ஏன்னைவன்று மூத்தனைக் குணிக்கு மிகுறயனை
யும் கணைக்குமே யன்று

மன்னைக் கண்று பின்னைக் குத்தை வன்புளால்
வருக்கி வாடுவதே
முன்னைக் கொன்று பின்னைப் புரங்குது
பகையவன் பிதாவருமல்
என்னைக் கொன்று விசயனைப் புரங்க காத்
துவராம் கிருஷ்ணயனே.

(இ-ஞ.) என்றுப்பக்கு மாத்திரமல்ல, முத்துக்கு
த்தூயானகருப்பைகிலைக்கவைக்கும் மனமது ஜூக்
குத்தாய்கிய ஜீவக்குமிக்கும், பிறப்பிடமான சமூ
த்திரத்தாலும் பெற்றதாய்க்கீ யல்லாமல் இவ்வள
ர்க்க தாய்க்கு முத்தையை குவித்பட்டியாலும், தூங்ப
முற்றுவாட்ட மடைவேலே இராமராவதாத்தில்
முத்தவனுகிய வாசியைக்கொன்று இனிப்பவனுகிய
கதீவனை இரவித்தபழுமையானபதையை, அவன்
தர்க்கதூயான இந்திரன்டையாமல் கிருஷ்ணவதாசத்
தில் கூர்வைக் கொன்று அரசுகளை இரகுறித்த
கொஸ்துவாபரணமணிக்க இராம கிருஷ்ணனே.

கேரினச வெண்பா.

பண்புடையர்க் கோர்ப்பதை பாகுத்திற்கொ கிளக்கம்
நண்பிலரைக் கண்டக்கா ஒந்தாலி—தின்புலியை
ஆங்கார் மதுநூர் யழகியகொக்கர்க் காலம்
கிள்கா கணாண் கரிவம்.

(இ-ஞ.) கற்குணமுவ்வாயருக்கு, ஏ (ஓ.ஏ.ஓ) டாக்
ச் செப்பைக்கு, அஞ்ச (பயுப்பு) நயிர்நூற்றுக்கண
க்காலில், விலங்கு (கீங்கு) வழியில் தூக்கு நயந்தை
ஆகூம்பாடுயான மதுநூர் கோடைத்தேஷ்குக்கும் ப
ணிவினாட்செய். ஏ-று. (ஏ.ஏ.ஏ)

* கவத்துவம் என்பது கட்டுமையும் பொருளுக்கு
கும் இடமாய் விள்ளது.

அரகும் கீங்காகணகண்களிலம் வந்துமில் அரகும்-
பணி, அரகும்-விலை, கிளம்-செய், வண்டிய பழுவிலை
கெய் என்பது பொருள்.

முரும் தத்திகளின் உணவாதிகளைப் பற்றிக்
கூற யது.

திறங் கண்ணப்பது செல்லதற் கடிகு
யற்றிவிரி தன்று மனிதந்—பொறியாலம்
வெற்றேறு புள்ளன்னம் ஒத்தான் மாறுக்குவ
கட்டு முங்குவே அநி.

(இ-ஏ) பிரமணக்குப் பயந்தியும் செல்லல் உணவும் கண்டம் ஆயுதமும் உபனிதம் பூஷணமும்
அன்னம் வாகனமும், சுப்பாவசிக்குமிடமாம், விழுவுக்குலெண்ணோய் நியும் பூமியுணவும், சக்கரம் ஆயுதமும், செல்லுவது வயம் ஆபசனமும், கருடன் வாகனமும், கடல் கிருமிடமாம், சிவபெருமானுக்கு தீவிரமிக்க நியும், விஷம் உணவும், மரன் ஆயுதம், சர்யெம் பூஷணமும், சீவிபாவானமும், திருக்கணக்காயம் விகிக்குமிடமாம் எ-ஆ. (கூ. 2)

சிரம்பார்த்தா வீசனயன் ரேவிதனைப் பார்த்தான்
சரம்பார்த்தான் செல்கமலை கண்ணன் உருஞ்சேரி
கிஸைக்காத தின்டோன் பொய் கண்ணுன்
கவைப்பாறுத்த வெண்ணமைத்தாக் கண்டு.

(இ-ஏ.) சிவன் தலைவைப் பார்த்தான், பிரமாதன் மனைவியைப்பார்த்தான், சிவர்த நாமணையோலு
ங்கள்தான் கண்ணவையைப்பார்த்தான், பலமுடைய மலையைபும்வளைக்கச் செய்யுட்பட்டான் புயழுண்டய ஸ்ரீராம ஜென்னும் பெய்வாயூட்டு வண்ணுன், வன்றம் வெறுக்குக் கொடுத்த வெள்ளோ பிரத்தைப் பார்த்ததுடனே. எ-ஆ. (கூ. 3)

ஏட்டனை வலித்துவது.

களியென்ற பொன்றி கும்பையேறக் கற்றார்குப்புக்குத்தொழு
களியென்ற செல்லன் நலாத்தினிலேவதி விருண்டமஞ்ச
நோரிகிக்க வாதயின் ரோற்றினி வேற்றித் தொடர்க்குவர.
களியென்ற சொந்தக்கை வேறியந்தது கங்கனத்தே.

(இ)-ன்) மாணை உருவுமெந்த ஏனையில் பெருச்சா
வியிலேவியும், கல்விமாணகன் குழந்தை நுதிக்க மு
ருகக் கடன்ஸ் மயிலேவியும் குலசென்ட் மீகங்
கன்படர்க்கு மனை பொழிவென்ற பகுத்துக்கு துறப
வித்த உகாதீத்தி அங்கைப்பட்டிட விலையும் சம்பு
நக்கிலேவியும், முயித்துதே வகுதாகன். *

ஒருபாதி மால்கெளை மற்கிருபாதி புகையகள் கொன்
ஒருபாதி வாது மிறக்காங் புரானிரு சிதியோ
பெருவாரிதியிற் பிறைவானிற் சர்ப்பம் பிலத்திற்கறப
தருவானபோகு கொண்டபுக்கையெட்டன்கைத்தன
ஒன்

(இ)-ன்.) ஒருபாதி வை விழுது கொன் வாயும், ம.
ந்து ஒருபாதி வை வாயும் கொன் வாயும், முக்
இரண்டு புகுத்தாது நுயியும் எம்புக்காங் வாயும்
கெண் இருது பேர்வியோ, சுகுமாரு வா வாது வாயும்,
ஆதிசேஞ் பாதுவாது வாது வாது, போது ம
காராஜேன கறபக விருட்சம்பிரபாது, கொன் த
தன்னம் உன் ஜகத்தும் கொவி வெளியும் துவான் வ
ன் கையிலூச கெட்டத்தன் வா வா. (ஏ.ஏ.ஏ.)

சம்பந்த கடகளிற்குஞ் திட்டாவையும் கொப்பிருக்க

பெருவயிற்கைக் கண்ணயாய்

ஏம்பரவாக் விழித்திருக்தா பயில்லை கொடுவாயாக்குப்

வதுமுகவாடு கண்ணப்பாது வா

பாம்புக்கடர் கண்ணப்போ காந்துகண்டு கொடுவாயாக்குப்

தா, ஜுமையமுடற் பாதியம்கூடும்

அம்புவியைப் பண்டத்திலை தொப்பிதலெயோ நாவாம்கள்

மிருக்காம் வெல்லின்குடை.

(இ)-ன்) நூப்மாக் கோடு வா வா வா வா (பு.) ம
கூடயவாய்த் தெக்கில்லை விள் வா (பு.) கொப்பிருக்க

* நிருபான்கம் - மூத்தையில், வருவான்று கெல்
வன்-முருகன், துவை-க்காங்கை, மாதுரம் மயில்-
காக்கிள்-காக்காயும், சௌது-நான் வா, மாதக்கான்
காக்கி, (முதல்.)

கூட மீமாஞ்சல் வர்த்தப் பார்த்துப் போக கு, தே
ர்கள் இனமயா திருத்தார்கள், வேலையுத்தனத்தைக்
யில் வாய்ந்திராகின்ற ஆறுமுகள், ஒன்னீராகுன்;
பெருந்தீவ ஆக்கிளரிச் கண்ணொயுன்டை சிவந் திட-
த்தனத் யுன்டான், மாகாலிஷ்துநூபயம் அவைந்தான்,
உயர்தேவியும் தேங்பாநீயானான் பிரமா உலாந்தாத
ப்பைடைத்திடுதல் வின் என்ற அங்கம் இருக்காம்
அவைந்தான். எ-று.

(ஏ.ஏ.)

காமமேக்குலத் தினோயும் கலந்தினையுக்கேக்கூவந்த என-
கங் காமமேதரித்திரங்க அனைக்குறையும் புச்சிகளுக்கு
ம் கடாரங் காமமேபரகதிக்குச்செல்லாமல் வழியுடைக்
குங்கபாடு, காமமேயினவரையும்பைக்காக்கல்குத்தரி
யுக்கந்திதானே.

(இ-ன.) பெண்டீர் மயக்கமானிய (காமமே ஓர்
நிர்விளையும், கண்ணமையும் கொடுத்து விடும்படி
யான குரிதம், வறுவைமலை கிரைத்து கூத்திருக்
ரும் பொக்கிலும், முத்தி மார்க்கத்திற் செல்லாமல்
கைத்திருக்குங் கதவு அனைவரையும் பைக்குன்டா-
க்கி கழுத்துக்கந்தக் கவராயுதமாம் (எ-று.)

கவிகிலைத்துறை.

தடாகி தன்றுகைம் பேரிக்கால் வரிடுக்கை
கடாக மெங்கறை மதிர்க்கிட மொவிந்திடக் காணல்
விடாத காணகன் நன்கீரியபுருட்டை விழுக்கே
அடாதுசெப்த மக்காயர் காக்கபொலித்தல் போவரமால்

(இ-ஞ.) பங்கை, முத்தளை, பேரிக்கை, காலுறிடு-
க்கை, காரா, முதலியவாத்தியங்கள் கிட்கிறோ கடப்
தித்தலைப்பார்த்தல், எது விட்டு— வெட்டும்தீ
ங்கி அங்கீரும் யுகர்தனை இடுநை பிடுபொருந்தாத

* இவையா திருத்தான்வைக்கபர திருத்தன், காரா
ந-பனிரேண்டுள்ளத வியக்கு புதுக்கமயாக்குநி மிருக்கி
ங்

ஷட்ய மெருத்த வயிற்றைப் பார்த்துப் பபக் கு, தே
ர்கள் இலம்பா திருத்தார்கள், வேவாயுதக்ஞத்தைக
யில் வாவத்திரா சின்ற ஆறுமூகன், ஏன் ஜீரா ஸுன்,
பெருந்திய அக்கினிக் கண்ணொயுண்டய கிவன் விட
நார் யுண்ட"ன், மாங்கிழ் தூபயும் அவைந்தான்,
உயாதேனியும் தேஷம்பாதியானுள் பிராஷ் உகைத்தை
ப்பண்டத்திடுதல் வீண் என்று அன்னம் இருங்காம
ல் அலைந்தான். ஏ-று. (112.)

காமமேகுவத்தினொயும் கலர் நினோயுக்கெடுக்கவர்த எ^க
ங்கம் காமமேதரித்திரக்க எனைத்தையும் புகட்டிகவுக்கு
ம் கடாரகு காமமேபரகதிக்குச்சென்னாமல் வழியண்டக்
குங்கபாடுகு, காமமேயனையரடம்பணகயாக்கிக்கருத்தரி
யுங்கத்திதானே.

(இ-ன்.) பெண்கள் மயககமாதிய (கூயுமே ஓர
தி நெறியையும், என்னமனையையும் கெடுத்து வீடும்படி
யான குர்ரம், வறுங்காலைனோ நிறைத்து ஊனத்திருக்கு
கும் பொத்தினும், முத்தி மார்க்காத்திற் சீசல்வமல
ஷட்டிருக்குங் கதவு அனைவளாயும் பணக்குண்டா
க்கு கழுத்தறுக்கத்தக்க வங்காயுதமாம் (ஏ-று.)

கவிசிலைத்துறை.

தடரி தண்ணுகை பேரிக்கால் வரிடக்கை
கடாத மெங்கநு மதிர்க்கிட வொவித்திடக் காணல்
விடாத காணகள் நன்னியபுருட்னை விழூங்கேத
அடாதுசெய்த மக்கையர் வணக்கியாவித்தல் பேரவரமால்

(இ-ன்) யங்கை, மாதங்கை, பேரிக்கை, கால்வரிடு
க்கை, கடாத, முதலீயவாத்தியுங்களதிர்க்கேறு சப
கித்தலைப்பராத்தல்லனது விடக்கை மற்று விவடகம்பி
க்கு தூண்ணியங்காயுகர்ச்சை இருக்கப்பொருக்காத.

* இலம்பா திருத்தல்க்கண்ணையா திருத்தல், கார
து-பணிரெண்டி, புயங்குலம் அங்காம்-துதிமம், இகுவ-னோ
இயந்தையா யுள்ளாகத வீயக்கு புதுக்கமயாக்குறி விருக்கி
ஏருர்.

காடியத்தை கார்த்தோவுட் கேட்டன் கல்வியை நூற்றுக்கணக்காக மூட்டுகள் கடப்பதீத்தலைக் கீச்சட்டது பேராலும் ஏற்று

Quando Lira

மர்கைப் பொழுதினால் மன்றங்களைத்தே குவித்த
கேள்வி மிகுங்கிட்டு விடித்திருக்கு—குவரிப்
பெற்றுக் கணக்கத்தைப் பெயரிட்டால் பெற்றபீன் தோ
பித்தாலே செய்க்கூடியான் அன்.

(கி.எ.) மாணிக்கராத்துறை மக்களுடன் கூடிய மாநாட்டிலே வெற்றுப் பூரிக்குளிக்கு சோலீமங்க கிட்டுக் கண்ணிற்குத்திருந்து காப்பா (1) ஓருபிள்ளையின்) வீண்மீதுதான் பொது மிட்டுவிட்டு வணக்கிபற்றுகின்றோமென்று கீட்குமிக்கிட்டு விரும்புதலே வீணா.

ஏன்றும் கூறுவது விரைவாக வருமானம்
ஏன்றும் கூறுவது பதிலாட்டுத் துறையை முடிப்பது
கோவையிலே திடீரென்று சொல்லப்படுகிறது
ஏன்றும் கூறுவது விரைவாக வருமானம்

(தீ-ஏ) அவ்வள கிடையேறா பெறுகிற
தீங்கள்து நினைக்கப்படி உள்ள, என்கிற மார்க்கிரு
க்கீங்க அங்கூர் வேற்று என்று. இப்பாலை ஏதிப
தாக்குப் பழுதாட்சர முகருங்கிரம் வர்விழுவ்வன்று,
உடியோன்(ஏதிர்த்துவாருகின்ற) பேற்றுக்கு அவன்று
வேட்ட விழுதியின்று, ஏதிப்பொய்க்காட்டி ஜூலியன
வெங்களையாணி. வேணிக்கு ஜெரியனுவைய விரு
வாதுகாங்கமான து கமலம் வேற்குத்தற்கு உள்ளது. ()

பதினாண்டு சீர்விழுக்கம்.

தான் இவ்விதமின்மீண்டும் பூர்வீகரித்தும்
ஏதுமிருப்பதையெடுத்துக்

தூங்கும் தெற்ற மூன்றிலிக்கான்டையினி
மூக்கி கொடுத்தல்

கங்காகால காங்கால முனையும் நீல
 வூர்வெஞ்சுட்டேஷ வ் சிற்றுண்டு
 சம்பாளியுளி துவக்கடக் காவிரையை
 கரண்டகம் கண்டமேற்றுவகி
 துவக்கமுறியதாய் கரண்டு எல்லெல்லென்னைய்
 துட்டிடக் கூட்டியேத்து
 சொல்லிய தெல்லாக்குரவுதாத் திருத்தந்
 தோகுத்து பற்றிவல்லிலூ மணமத்துப்
 பெண்டுக் கிளையேச வெய்துவாகனாலூப்
 போகுவிலை ஸ்ரீமுவீரகு
 பிரகாராயர் தங்குப்பட்டு காமத்துவம் பறப்படவு
 வாத்தியகக் கழக.

(இன்) அநில், மீளகுப்பேஷ, புளி உப்பு மிகு
 தியான காங்கிரபகார்த்த கறிவுடகம். காந்தி, தன்
 வீரர் அவைவறிய ஜன்னுகீராவ், அங்கிரங்கன், சக்கி
 ருமாஷ்கங்காது சிகாட்புண்டாக்குல் சுதூகி, வைராக்க
 கல், அநிலான்காண்டூ, மூனைக்குரியசாமான்கள்,
 பாதாட்சை, குகட்டேவேயான், கிற்றாணர்கள், அவ்வூ
 ஹ பல்காராக்கிள், காப்பளி? ஜகி நால், விவர்த்தியா
 விலையுக்குப்பை. காங்காப், ஏழுத்தாணி, வைதார
 மத்துண்டிகள், கரண்டு எல்லெல்லென்ப், துட்டிழு
 டு, கத்தித்தினவழூகங்காத் திசரல்காப்பட்ட யாதக
 ஜோல்லாக் குகாத சிக்காவஸ் கிருத்துத்தீகாலி பலவு
 கைக்குஞ்சு கோகளித்து வாஞ்சிகாவ் துவீங்கியுடு சிலியர
 கா வாக்காத சீர்க்கிப்புக்குக்கிளையாயான ஜங்கி, கல்
 வெழிமுன், மிகுது ஜனங்கள் காக்கும் திட்டம்கூலிசுனம்
 த்துண்டி, போய் ஜாஞ்சிராப்புல் வாத்தியாக் கழகா
 ஞும். என்றவாறு. (ஒன்று)

விடையகசித்தாமணி மூர்மும்மாகவும்
 முறைத்தல்.

Hasanilla





Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேசதன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை